



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,366 — FRIDAY, MARCH 7, 1952

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officer:—	
Preliminary Notices	507	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	—
Land Sales by the Government Agents:—		Land Acquisition Notices	509
Western Province	—	Notices under the Land Development Ordinance	513
Central Province	—	Land Redemption Notices	514
Southern Province	—	Land Resumption Notices	—
Northern Province	—	Miscellaneous Land Notices	517
Eastern Province	—	Lands under Peasant Proprietor Scheme	—
North-Western Province	—		
North-Central Province	—		
Province of Uva	—		
Province of Sabaragamuwa	—		

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c.
PART VI published with this issue contains the Ceylon Medical Registers.

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,763 (Kandy)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 7th day of March, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 1st day of February, 1952.

J. W. R. CADIRAMEN,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Warakawa (part of) in Pasbage Korale of the Uda Bulatgama Division of the Kandy District in the Central Province, all of which lots fall within the boundaries:—

PART I

North: T. P. 142569, lot 2 in P. P. A. 381, T. P. 142569,
East: T. P. 269871, lot 16055 in P. P. 5914, T. P. 226392;
South: T. P. 221942, T. P. 232408, Rambukgolle Ela, T. P. 226382, Stream and T. P. 122650;
West: T. P. 142569.

Note. Exclusive of the Rambukgolle Ela and stream passing through the land

507—J. N. B 15534-724 (3/52)

E 1

Preliminary plan No. A. 381

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Rambukgolle mukalana (reservation along Rambukgolle ela)	3 0 1
3 ...	Do.	0 0 34
4 ...	Rambukgolla (reservation along Rambukgolle ela)	0 2 37
5 ...	Rambukgolle mukalana (do.)	0 0 8
	Total	4 0 0

PART II

North: Rambukgolle ela;
East: Pitakande oya;
South: T. P. 163080, lot 7 in P. P. A. 381;
West: T. P. 226392.

Note: Exclusive of the footpath passing through the land.

Preliminary plan No. A. 381

Lot	Name of Land	Extent A. R. P.
6 ...	Rambukgolle mukalana (reservation along Rambukgolle ela, Pitakande oya and footpath)	0 3 20

PART III

North: T. P. 233519;
East: T. P. 233519, lot 10 in P. P. A. 381;
South: Channel, Mala Dola, T. P. 230704, T. P. 171759;
West: T. P. 171759.

Note: Exclusive of the Gansabhawa path and Mala Dola passing through the land.

Preliminary plan No. A. 381

Lot	Name of Land	Extent A. R. P.
11 ...	Nayameruhena	1 0 5

PART IV

North: T. P. 171759;
East: T. P. 230704, T. P. 219640;
South: T. P. 309241, footpath to Nawalapitiya;
West: Footpath to Nawalapitiya and T. P. 171759.

Note Exclusive of the part of stream passing through the land.

Preliminary plan No. A. 381

Lot	Name of Land	Extent A. R. P.
12 ...	Dandubendiruppe (Kandy S. O. No. 1—1952)	0 3 0

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,764 (Kandy)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 7th day of March, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 1st day of February, 1952.

J. W. R. CADIRAMEN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Pallegama in Pasbage Korale of the Uda Bulatgama Division of the Kandy District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: Lots 6 (LP 2097), 7 and 8 (LP 2098) in P. P. 6882, T. P. 68374;

East: T. P. 847479, lot 4 in P. P. A. 415;
South: Kehelgolle ela, Kehelgollehena, Mala Dola, Kehelgollehena, Kehelgollehena, Kehelgollehena, T. P. 296137;
West: T. P. 296134.

Note: Exclusive of the ela passing through the land.

Preliminary plan No. A. 415

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Kehelgollepatana, Kehelgollakanda, Kehelgollemukalana	6 1 1
2 ...	Kehelgollepatana	0 0 3
3 ...	Do.	0 0 17
5 ...	Kehelgollehena, Kehelgollakanda, Kehelgolla, Kehelgollemukalana, Kehelgollepatana	11 0 27
Total ...		17 2 8

(Kandy S. O. No. 2—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,765 (Kandy)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 7th day of March, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 1st day of February, 1952.

J. W. R. CADIRAMEN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Kiriwaula in Medapalata Korale (Udunuwara) of the Udunuwara and Yatinuwara Division of the Kandy District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: Kiriwalakadahena alias Galkotuwehena, Kiriwalakadahena alias Galkotuwehena, Getakohuwatta, Pita Ela, T. P. 53510;
East: T. P. 53510, Lots 1 and 2 in P. P. 6632;
South: The village limit of Warakagoda, T. P. 53510;
West: The village limit of Urulewatta in Kandupalata Korale.

Note: Exclusive of the parts of D. R. C. road and footpath passing through the land.

Preliminary plan No. A 502.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Kiriwalakadahena alias Galkotuwehena	3 0 19
2 ...	Do. do. do. (reservation along D. R. C. road)	0 0 33
3 ...	Manelangemukalana alias Dambalandemukalana (reservation along D. R. C. road)	0 0 29
4 ...	Manelangemukalana alias Dambalandemukalana (reservation along footpath)	0 1 4
5 ...	Manelangemukalana alias Dambalandemukalana	3 0 11
6 ...	Do. do. do. do.	2 1 15
Total ...		9 0 31

(Kandy S. O. No. 3—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,766 (Kandy)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 7th day of March, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 1st day of February, 1952.

J. W. R. CADIRAMEN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Mahawala in the Gampaha Korale East of the Uda Dumbara Division of the Kandy District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: Minor road from Hunnagiriya to Weragantota;
East: Tittawelgederawatta, Agalegollehena;
South: Kiriwelketiyehena;
West: Kiriwelketiyehena, Mala Kandura.

Note: Exclusive of the footpath passing through the land.

Preliminary plan No. A 693.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Tittawelgederawatta (reservation along minor road)	0 0 11
2 ...	Tittawelgederawatta	0 1 3
3 ...	Kiriwelketiyehena	1 2 9
4 ...	Do. (reservation along footpath)	0 0 10
5 ...	Do. (do.)	0 0 3
Total ...		1 3 36

(Kandy S. O. No. 4—1952)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,767 (Kandy)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to the land specified in the schedule hereto or to any share of or interest in the said land is made to the undersigned** within a period of three months from the 7th day of March, 1952, the said land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 1st day of February, 1952.

J. W. R. CADIRAMEN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note:—(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer, and plans from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lot situated in the village of Udagama in the Udagampaha Korale of the Pata Dumbara Division of the Kandy District in the Central Province, and which lot falls within the boundaries:—

North: Gansabhawa Path from Heepitiya to Naranpanawa;
East: Gansabhawa Path from Heepitiya to Naranpanawa;
South: Pihlagawahenawatta, Kahatakosgahamulawatta;
West: Kahatakosgahamulawatta.

Preliminary plan No. A 760.

Lot	Name of Land	Extent A. R. P.
Total ..		0 0 5

(Kandy S. O. No. 5—1952)

LAND SETTLEMENT ORDINANCE**Settlement Notice No. 2,768 (Kandy)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to the land specified in the schedule hereto or to any share of or interest in the said land is made to the undersigned** within a period of three months from the 7th day of March, 1952, the said land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 1st day of February, 1952.

J. W. R. CADRAMEN,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer, and plans from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lot situated in the village of Yatawara in the Pallegampaha Korale of the Pata Dumbara Division of the Kandy District in the Central Province, and which lot falls within the boundaries:—

North: Nagolle Ela;

East: Muttetuwa Estate (T. P. 120629), New Hunnasgiriya Estate (T. P. 134560),

South: New Hunnasgiriya Estate (T. P. 134560);

West: Nagollehena, Nagolle Ela.

Preliminary plan No. A 761

Lot	Name of Land	Extent A. R. P.

(Kandy S. O. No. 6—1952)

Land Acquisition Notices

Reference No. LD. 7342/J/AL/1225.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions in extent about 23.59 acres out of the lands called Bogahakoratuwa, Kanthawatta, Palugahakoratuwa, Pansalawatta, Nugahahakoratuwa, Paradawahena, Mahapinkumbura, Pahalakumbura, Pahalaparadawa, Medaparadawa, Ihalaparadawa, Nikaketiya, Bakiniyagahadeniya, Madumayakoratuwa, Joolkanatta, Joolgaskumbura, Vilakumbura, Mulagahapanguwa, Netolgahakumbura, Idimedalanda, Wewamedalanda, Bogahawatta, Gasmandiya, Kongahawatta, Podapilgedaradeniya, Wewagawawatta, Kariyakoranagedara, Wewagawakoratuwa, Warankulana and Aluthkoratuwa, situated in Pattiyaipola Village, Giruwa Pattu east, Hambantota District; and bounded as follows:—

North, east and west by private property, and
South by a tank.

Colombo, February 27, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

LP. 6455.

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Baduwatta, in extent about 2½ acres, situated at Andugoda in Talpe Pattu, Galle District, and bounded as follows:—

East by Galgodawatta,
West by Thehubugahawatta,
North by Jungangoda Kumbura, and
South by Hengegawatta and Thehubugahawatta.

Ref. No. J/E/1,639.
Colombo, February 27, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

J/HLG/370/ LA/7,150.

Declaration under Section 5

I, Dudley Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 282 × 16 ft., out of the land called Galahitiyawakumbura, situated in the village of Pahala Hanwella, Udukaha Korale, Dewamedu Hat Pattu, Kurunegala District, and bounded as follows:—

North by Paddy field belonging to J. H. M. Kiri Mudiyanse;
East by Pillewa of Galahitiyawakumbura belonging to H. Dingiri Banda and others;
South by paddy field owned by R. M. Punchirala; and
West by Hitinawatta claimed by H. Dingiri Banda, H. M. Mudiyanse and others.

Ref. No. J/HLG/370,
Colombo, August 15, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q. 3501B/J/TW/801.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Lot.	Name of land.	Description.	Names of Claimants	Extent.		
				A.	R.	P.
1	Part of premises bearing assessment No. 599, Main Street	Coconut garden	Mrs. W. L. P. de Soysa, 9, Inner Bagatals Road, Kollupitiya	0	1	35.17
2	Premises bearing assessment Nos. 589, 591 and 593 and part of assessment No. 583, Main Street	Coconut garden, a tiled masonry building, kitchen and latrine	A. H. T. de Soysa, 16, Gregory Road, Colombo	0	1	30.19
3	Premises bearing assessment Nos. 579 and 581/1 and parts of premises bearing Nos. 575, 577 and 581, Main Street	Coconut garden, barber saloon, firewood shed, a tiled masonry building partitioned into 3 boutiques, kitchen and well	M. D. S. Wijetunge and M. D. L. Wijetunge, both of Wijegiri, Katubedda, Moratuwa	0	1	2.62
4	Premises bearing assessment No. 573 and part of premises No. 567, Main Street	Coconut garden and 3 open sheds	The Chettinad Corporation Ltd., Chetty Street, Colombo	0	1	4.55
5	Part of premises bearing assessment No. 563, Main Street	Coconut garden	The Territorial Commander of the Salvation Army, General's Lake Road, Colombo	0	1	7.13
6	Part of premises bearing assessment Nos. 551, 553 and 555, Main Street	Coconut garden, a thatched mud building partitioned into two houses and a well	The Chettinad Corporation Ltd., Chetty Street, Colombo	0	3	0.37
7	Part of premises bearing assessment No. 551, Main Street	Coconut garden	do.	0	0	22.99
8	Part of premises bearing assessment No. 539, Main Street	Garden	Rev. J. P. de Silva, Holy Emmanuel Church, Moratuwa	0	0	18.63
9	Part of premises bearing assessment Nos. 535 and 537, Main Street	Coconut garden	Rev. W. G. Wickramasinghe, Baptist Church, Rawatawatta	0	0	11.36
10	Part of premises bearing assessment No. 533, Main Street	Coconut garden and well	S. R. de Silva, Rocklynn, Rawatawatta	0	0	6.34
11	Part of premises bearing assessment No. 531, Main Street	Garden	L. P. H. de Silva, J. O. de Silva of Rocklynn, Rawatawatta	0	0	3.52
12	Part of premises bearing assessment No. 529, Main Street	Garden and a tiled masonry tenement	L. P. H. de Silva, J. O. de Silva and S. R. de Silva, Rocklynn, Rawatawatta	0	0	7.82
13	Part of premises bearing assessment No. 527, Main Street	Garden, a tiled masonry tenement with a tiled mud kitchen and part of a latrine	J. O. de Silva, Rocklynn, Rawatawatta	0	0	4.20
14	Part of premises bearing assessment Nos. 523 and 525, Main Street	Coconut garden and a tiled masonry building	Mrs. L. M. Perera, Mrs. S. F. Aponso and C. E. F. Siriwardane, all of Lynsdale, Rawatawatta	0	0	9.32
15	Part of premises bearing assessment No. 521, Main Street	Coconut garden	S. E. F. Siriwardane, Lynsdale, Rawatawatta	0	0	17.78
16	Part of premises bearing assessment No. 519, Main Street	do.	Mrs. L. M. Perera, Mrs. C. F. Aponso and S. E. F. Siriwardane, Lynsdale, Rawatawatta	0	0	11.26
17	Part of premises bearing assessment Nos. 515 and 517, Main Street	Land and two tiled masonry houses	S. T. Fernando of Brisbane Cottage, Mulgampola, Kandy	0	0	17.96
18	Part of premises bearing assessment No. 513, Main Street	Land and a tiled masonry house	S. P. Fernando of Elsie Villa, Rawatawatta	0	0	2.75
20	Premises bearing assessment No. 511 and part of premises No. 509, Main Street	Land, a tiled masonry boutique, kitchen, shed and part of a tiled masonry house	B. L. Mendis of Savitri, Rawatawatta	0	0	25.19
21	Premises bearing assessment No. 507 and part of premises No. 505, Main Street	Land and a tiled masonry house	L. C. Fernando of Lunawa, Helena Maria Mendis of Moratumulla, M. Newton Charles Mendis, M. Solomon Mendis, M. Shelton Mendis, M. Dudley Mendis, M. Ratnawathie Mendis, M. Mahim Mendis and M. Luxmi Mendis, all of Rawatawatta	0	0	19.85
22	Part of premises bearing assessment No. 503, Main Street	Land and part of a tiled masonry house	S. B. Fernando of Elsie Villa, Rawatawatta	0	0	9.96
23	Premises bearing assessment Nos. 491, 493, 495, 497, 499 and part of No. 501, Main Street	Coconut garden, a masonry tiled house, part of a tiled masonry house and a tiled masonry building and kitchen	M. A. E. Fernando of Rawatawatta	0	0	32.36
24	Part of premises bearing assessment No. 489, Main Street	Land and a tiled masonry house	W. D. Fernando of Galpotta, Moratuwa and D. J. Charles Fernando of Korawella	0	0	10.86
26	Part of premises bearing assessment No. 483, Main Street	Land and an open timber shed	W. J. S. Mendis of Eriyagama, Peradeniya	0	0	11.14
26½	Premises bearing assessment Nos. 479, 481 and part of No. 477, Main Street	Land and a tiled masonry building partitioned into two boutiques and an open timber shed	A. E. H. Mendis of Fair Lawn, Rawatawatta	0	0	19.51
27	Part of premises bearing assessment No. 475, Main Street	Coconut garden	Mrs. A. F. S. Fernando, c/o A. F. S. Fernando, Town Hall, Colombo	0	0	11.57
28	Premises bearing assessment No. 473 and parts of premises Nos 471 473/1, Main Street	Land and a tiled masonry house and parts of two tiled masonry houses	Mrs. H. E. A. Perera, Kalyan, Rawatawatta	0	0	24.64
29	Part of premises bearing assessment No. 469, Main Street	Land and an asbestos masonry petrol shed, air compressor, two petrol tanks, air tower with gauge and latrine	The Shell Co. of Ceylon Ltd., P. O. Box 280, Colombo	0	0	21.58
30	Part of premises bearing assessment No. 467, Main Street	Land and a tiled and thatched masonry house	L. Anjo Fernando of Rawatawatta	0	0	3.77
31	Premises bearing assessment Nos. 463 and 465 and part of premises Nos. 471 and 473/1, Main Street	Garden, a tiled masonry building partitioned into two houses and part of a masonry step	M. L. Maria Fernando of Rawatawatta	0	0	6.84
32	Part of premises bearing assessment No. 461/3, Main Street	Road contains an electric standard	Mrs. T. S. Peiris of Rawatawatta	0	0	2.84
33	Part of premises bearing assessment No. 461, Main Street	Garden and part of a tiled masonry house	M. Wilmon Cooray, M. L. Maria Cooray, M. E. Regina Cooray, M. A. Engaltna Cooray, M. A. Francina Cooray and M. L. Alphy Cooray, all of Rawatawatta	0	0	5.29
34	Part of premises bearing assessment Nos. 457 and 457/1, Main Street	Coconut garden, a thatched open shed, a tiled masonry tenement and firewood shed	Mrs. A. C. J. Fernando of Mendis Villa, Rawatawatta and H. E. W. Mendis of Inginiyagala, Galoya	0	1	2.08

Lot	Name of Land	Description	Names of Claimant	Extent		
				A.	R.	P.
35	Premises bearing assessment No. 455, Main Street	Garden and a tiled masonry house	R. E. T. Peiris, Hector Peiris, Mrs. C. E. Peiris, and Miss Linnie Peiris, all of Siri Niwasa, Rawatawatta; Mrs S. C. Fernando, Nugahena Estate, Eheliyagoda; Mrs. M. T. T. Mendis, M. S. Mendis, M. W. H. Mendis and M. C. P. Mendis, all of 87, Gorakapola, Panadura; Mrs. L. A. Mendis of Tidlyn, Luxapathiya; M. S. P. Mendis, Rawatawatta; W. D. Fernando, W. A. Fernando and W. Ariyadasa Fernando, all of Charles Place, Rawatawatta	0	0	4-87
36	Part of premises bearing assessment No. 6, Dharmaratne Avenue	Coconut garden	Mrs. Conred de Mel, c/o. Conred de Mel, Railway Workshop, Ratmalana	0	0	93-15
37	De Soysa Park, part of premises bearing assessment No. 510, Main Street	Garden and part of a masonry wall	U. C., Moratuwa	0	0	0-40
38	Part of premises bearing assessment No. 520, Main Street	Garden	M. S. Fernando of Sirisevena, Kaduwalla	0	0	0-51
39	Part of premises bearing assessment No. 548, Main Street	do.	C. V. H. de Soysa of Haragama Group, Kandy	0	0	0-21

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Colombo Kachcheri on the days and time given below, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 30, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Lots 1 to 13 at 10.30 a.m., on May 13, 1952,
 Lots 14 to 26 at 10 a.m., on May 14, 1952,
 Lots 27 to 39 at 10 a.m., on May 15, 1952.

The Kachcheri,
 Colombo, February 25, 1952.

N. MANICKA IDAIKKADAR,
 Additional Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q 3656/J/HLG/456.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 3,080. Village—Ganegoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Wattiyakelle	Coconut garden	Deva Passa Pedige Karanisa of Ganegoda	3	0	0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on May 13, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 30, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Colombo, February 25, 1952.

N. MANICKA IDAIKKADAR,
 Additional Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q. 4051/J/AL/1545.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

A portion in extent about 100 acres out of the land called Ketakelapitiya Estate, situated at Meevitiya in Siyane Korale East Colombo District; and bounded as follows:—

North by Hathbewewatta, Kahatagahawatta, Liangugahawatta, Gorakagahawatta, Ketakelagahawatta, paddy field and high land Pallewatta and Imbulagahaowita belonging to Mrs. E. C. de Saram, H. P. Menisa and others, S. P. Kira and others, W. P. Menu and others, S. P. Seda and others, S. P. Menika, S. P. Surangana, respectively;
 East by Hoghland, Walpalleowita, Kottegahawalpalleowita, Idalgasowita and Heranumpolaowita belonging to the V. H. of Ellalamulla, the Registrar of Debehera Peruwu, Charles Wedamahatmaya, Pablis Appuhamy and Kirnelis Mudalaly, respectively, and Algama Oya and Bimwaturawatta Temple land;
 South by high land of Kirnelis Mudalaly; and
 West by paddy fields and Depawella.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on May 3, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Colombo, February 29, 1952.

N. MANICKA IDAIKKADAR,
 Additional Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L. H. 861.

I, Ivor Lorensz Ferdinands, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 3,101. Village—Desastra Kalutara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Gajapatiyawattekatattiya, assessment No. 164, Sea Beach Road	Garden contains 56 coconut trees 40 years, 5 papaw trees 1 year, 2 permanent buildings (one upstairs), a masonry well and masonry walls	Mrs. T. S. Fernando, Miss Surangani Wickremasuriya, both of 8 Cosmas Avenue, Barnes Place, Colombo and Mrs. N. Sanmugadasan of 35, Guilford Crescent, Cinnamon Gardens, Colombo	0	3	12-7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri Kalutara on April 26, 1952, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 14, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Kalutara, February 18, 1952.

I. L. FERDINANDS,
 Additional Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. LB. 2045.

Notice under Section 7

I, A. St. V. Wijemanne, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Three portions totalling in extent approximately O A. 1 R. 37.0 P. out of the allotments called Mussenduwa Pitawagura Ihalawelegge and Medaha Potha, situated in the village of Watagedara in Gangaboda Pattu, Matara District, and bounded as follows:—

- (1) North by the land called Ihalagwelegge;
South by the land called Mussenduwa Pitawagura;
East by the land called Mussenduwa Pitawagura;
West by land called Ihalawelegge.
- (2) North by land called Ihalawelegge;
East by land called Mussenduwa Pitawagura;
South by land called Mussenduwa Pitawagura;
West by land called Ihalawelegge.
- (3) North by the land called Medahapotha;
East by the land called Medahapotha;
South by the land called Medahapotha;
West by the land called Medahapotha.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on May 12, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 5, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, March 1, 1952.

A. ST. V. WIJEMANNE,
Additional Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LRO/APL 2654/J/AL/1820/LM 5415.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intend to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary Plan No. A. 704. Village—Tulhiriya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kurudiyawalahena..	Coconut, contains jak, cadju, kenda and lunumdella trees and bamboo bushes	T. G. P. Abesinghe of Oil and Fibre Mills, Petiyagoda Kelamya	3	2	23
2	Do.	Coconut and paddy field contains coconut plants, cadju trees, mamoc and plantain bushes	do.	2	3	25
3	Do.	Coconut garden contains coconut, jak and cadju trees	do.	0	0	28
4	Do.	Coconut garden contains coconut plants, jak and cadju trees and manioc and plantain bushes	do.	1	1	20
Total				8	0	16

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ambepussa Resthouse on May 7, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 30, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, March 3, 1952.

D. G. DAYARATNE,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

Notification of Land Kacheheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kacheheri under the Land Development Ordinance, at 11 a.m., on Monday, March 31, 1952, at the Office of the Divisional Revenue Officer, Point-Pedro, to select a person to receive a grant for the Crown land particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the first schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kacheheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kacheheri, should be addressed to the Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.
Colombo, February 27, 1952.

Particulars of Land referred to above

Preliminary plan No. A 1,559. Village—Puloli South

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
2	Kanapathipillai Manicam of Puloli South, Point Pedro	0	1	0.4

Notification of Land Kacheheri to select Persons to receive Grants Minipe Colony

NOTICE is hereby given that the Government Agent, Central Province, will hold a Land Kacheheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on March 21, 1952, at the Office of the Colonization Officer, Minipe, to select persons to receive grants for Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kacheheri in person or should depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kacheheri should be addressed to the Government Agent, Central Province, Kandy.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.
Colombo, February 29, 1952.

Particulars of Land to be dealt with

Final village plan No. 289. Village—Muttettutenna, Kandy District

Lot Nos.	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
213 & 669	Gedarakumburegedara Panchirala	6	0	0
250 & 668	Katupullegedara Ukku Banda	6	3	27
340 & 579	Weerasinghe Mudiyanseleage Kandekumburo Wannakuralla	8	1	5
346 & 578	Weerasinghe Nawalagedara Punchi Banda	8	0	14
348 & 577	Manatun Mudiyanseleage Mahakumburo Ganetirala	8	0	29
349 & 576	Basnayake Mudiyanseleage Diyamannegedara Panchirala	8	0	24
378 & 554	Yapa Mudiyanseleage Kumburegedara Kiri-hamy	7	3	22
369 & 552	Manatun Mudiyanseleage Galpottagedara Appu-hamy	8	3	11
385 & 551	Wela Herath Mudiyanseleage Ellepolagedara Ukkuralla	8	0	33

Notification of Land Kachcheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 a.m., on Monday, April 7, 1952, at Bentota Rest-house to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. The grants will be subject to all conditions contained in the first schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance Regulations 1948.

3. Every applicant should attend the Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

Colombo, February 20, 1952. M. S. PERERA,
Assistant Land Commissioner.

Particulars of the Lands referred to above

Lots	Name of Permit-holder or Applicant	Extent	
		A.	R. P.
1 and 2	T. W. Munasinghe of Kanahintota Estate, Haburugala	1 0 22	7

Notification of Land Kachcheri to select Persons to receive Grant's

NOTICE is hereby given that the Government Agent, Southern Province will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 a.m. on Friday, May 2, 1952, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. The grants will be subject to all conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance Regulations, 1948.

3. Every applicant should attend the Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

M. S. PERERA,
Assistant Land Commissioner.

Particulars of the Lands referred to above

P. P.-A	Village—	Name of Permit-holder or Applicant	Extent.	
			A.	R. P.
1,202.	Obadawatta in Bentota-Walallawiti Korale	M. K. D. Uparis Kumararatna of Pitaramba, Bentota	2 0 34	

Land Redemption Notices

LD.—B. 49/50.

LA. 7540/No. LRO/APL. 5731/J/AL/1990.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 8, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Supplement No. 3 to final village plan No. 452. Village—Madawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
6	Asweddumakumbura	Paddy field	Newgala Dewage Romanis Fernando of Alapalawa, Keppitiwalana, S. P. O	1 1 37	
7	Do.	do.	do.	0 1 1	
				1 2 38	

No. LRO/APL 745/J/AL/1991/LM 5434.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 8, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 689. Village—Pitiyegama

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent	
				A.	R. P.
1	Radadriwelahena	Coconut garden 50 years contains a permanent building (partly demolished) and an earth well	U. B. Ranatunga, Head Master Poramadale School, Polgahawela	2 3 6	
				2 3 6	

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with Section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 14, 1952.
Ministry's Reference No. J/AL/2,000
Land Commissioner's Reference No. LRO/APL 4,892.
Batticaloa Kachcheri's Reference No. LD 5,333.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 967. Village—Mallikaitivu

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent	
				A.	R. P.
1	Neithalaputhuchenai Kandam	Paddy field	Ismail Lebbe Meera Mohideen, Division No. 4, Sammanturai	0 0 30	
2	Do.	do.	do.	3 3 4	
3	Neithalaputhuchenai Kandam and Sinnakokkanarai	do.	do.	0 1 10	
				3 2 38	
Total				8 0 2	

My No. LRO/APL 4972/J/AL/1999.
G. A's No. LA 915/LRO.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 14, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 1,675. Village—Achchuveli

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kudamanthyanodai	Paddy field	Chellam, widow of T. Sivagurunathan of Achchuveli South, Achchuveli	0	1	6.7
2	Sekathevan Oorian	Paddy field contains part of masonry well	do.	0	2	28.2
Total				0	3	34.9

L. D.—B 49/50.

LRO/APL/2012/J/APL/1938/LP 6491.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, January 15, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands

SCHEDULE

Preliminary plan No. A 1,329. Village—Tiranagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Elanegodawatta <i>alias</i> Koralagewatta <i>alias</i> Eladegoda <i>alias</i> Tuduwegewatta	Coconut garden 40-50 years.	T. Edwin Silva, Tiranagama, Dodanduwa	0	1	34

Q. 4064/LRO/APL/5209/J/AL/1538.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri on May 14, 1952, at 2.30 p.m.; and
 - (b) notify to me in writing on or before April 30, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri
Colombo February 25, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 2,980. Village—Kottawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Galabodawatta	Rubber land	Mrs. E. P. Perera, Talawathugoda, Talangama	0	0	26
2	Do.	do.	do.	1	3	26
3	Do.	do.	do.	0	0	24
Total				2	0	86

Q. 4179/LRO/APL 327/J/AL/1954.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Colombo Kachcheri on May 14, 1952, at 2 p.m., and
 - (b) notify to me in writing on or before April 30, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri
Colombo February 25, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 3,031. Village—Hiripitiya post

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Heenkendekumbura	Paddy field	J. E. Udugampola of Meestotamulla, Kolonnawa	0	1	7
2	Do.	do.	do.	0	1	9
3	Do.	do.	do.	0	0	17
4	Do.	do.	do.	0	0	9
Total				0	3	2

Q. 4182/LRO/APL/3678/J/AL 1957.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri on May 15, 1952, at 2 p.m., and
 - (b) notify to me in writing on or before May 1, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, February 25, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary Plan No. A. 3,048. Village—Mattegoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Mattegodawatta	Coconut land	W. John Perera of Mattegoda, Polgasowita	0	2	31
2	Do.	do.	do	0	0	9
Total				0	3	0

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, A. O. Wirasinghe, Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Matara Kachcheri, on May 1, 1952, at 10.30 a.m., and
 - (b) notify to me in writing on or before April 23, 1952, the nature of his interests in the land, the particulars of his claims for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, February 29, 1952.

A. O. WIRASINGHE,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,308. Village—Talagahagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Moragewatta <i>alias</i> Walwewewatta	Garden over 30 years	Mohamed Asen Ummal Fukara Muhamed Navair and others, heirs of the late Mohammed Abdul Rahuman, all of Main Street, Matara. Executor, M. O. Mohammed Vaffa of 866, Main Street, Matara	0	0	9
2	Do.	Garden contains a permanent building, 2 temporary mud building and a temporary latrine	do.	0	3	8
3	Thalgahaaddara <i>alias</i> Halgaha-addara	Paddy field and owita contains 3 coconut trees of 15-25 years and part of a temporary mud building	do.	0	1	30
Total				1	1	7

No. LA 873/LRO.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Philips James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on April 4, 1952, at 11 a.m., and
 - (b) notify to me in writing on or before March 21, 1952, the nature of his interests in the land, the particulars of his claims for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, February 27, 1952.

P. J. HUDSON,
Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,635. Village—Kopay North

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Thambakaddy and Thambasiddy	Garden contains coconut trees manioc and vegetables	Arunasalam Sivaguru of Urumpirai East, Chunnakam	1	0	5.5
(Exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown Reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947)						
2	Thambakaddy and Thambasiddy	Garden contains coconut trees, vegetables and part of an unbuilt well	Arunasalam Sivaguru of Urumpirai East, Chunnakam	0	0	18.7
(Exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown Reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947)						
Total				1	0	24.2

No. LA. 886/LRO.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on April 4, 1952, at 11.30 a.m., and

(b) notify to me in writing on or before March 21, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, February 27, 1952.

P. J. HUDSON,
Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,629. Village—Achchuveli

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Palupiddy	Garden contains 1 coconut tree and a well	Mallvaganam Suppiah of Thopu, Achchuveli South, Achchuveli	0 1 2.2
(Exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown Reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947)				
2	Valupiddy	Garden and waste land contains coconut trees, palmyrah, poovarasu and Ilandai trees and includes share of the well lying in the South-western corner and a further share of water of the well lying on the North within lot 1 with right of way and water course to, and from, the well	Mallvaganam Suppiah of Thopu, Achchuveli South, Achchuveli	0 1 3.7
(Exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown Reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947)				
Total				0 2 5.9

No. LA. 887/LRO.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Jaffna Kachcheri, on April 4, 1952, at 10.30 a.m., and

(b) notify to me in writing on or before March 21, 1952, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, February 22, 1952.

P. J. HUDSON,
Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,625. Village—Pungudutivu West

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Thanippanai	Palmyrah garden 25-30 years	Kandiah Soranalingam of Pungudutivu West, Pungudutivu	0 3 36.9
(Excluding therefrom any portion declared or deemed to be a Crown Reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947)				
2	Sathurusinkanpakuthy	Paddy field	Annammah, wife of A. Sathasivam of Pungudutivu West, Pungudutivu and A. Sathasivam of do.	0 1 9.3
(Excluding therefrom any portion declared or deemed to be a Crown Reservation under the Crown Lands Ordinance, No. 8 of 1947)				
Total				1 1 0.2

Miscellaneous Land Notices

Ratnapura District—Lease of the right to take the produce of Tea Bushes on Crown Lands

NOTICE is hereby given that the Government Agent of the Province of Sabaragamuwa (referred to as the Government Agent), will receive sealed tenders for the lease of the right to take the produce of tea bushes standing on the Crown lands described in the schedule hereto.

2. Tenders must be in sealed envelopes superscribed "Tenders for the lease of tea bushes on" and should reach the Ratnapura Kachcheri, not later than 10 a.m., on Wednesday, April 2, 1952, when they will be opened. Tenderers must be present in person or by a duly accredited agent or agents when the tenders are opened.

3. Tenders must be made upon forms which will be supplied upon application at the Ratnapura Kachcheri till 12 noon on Friday, March 28, 1952. No tender will be considered unless it is on the recognised form. A separate form should be used in respect of each land.

4. A deposit of Rupees ten (Rs. 10) will be required to be made at the Ratnapura Kachcheri before any tender form is issued. The deposit will be liable to confiscation if the successful tenderer fails to pay the first year's rent as required by condition five below or to execute a lease within ten days of its being presented to him for execution.

5. The successful tenderer will be required to pay immediately his tender is accepted the rent for the first year.

6. The indenture of lease, which the successful tenderer will be required to execute, will contain the following conditions amongst others:—

- (i) the term shall be up to and including December 31, 1956;
- (ii) the lessee shall pay the rent on the dates and at the place fixed in the lease;
- (iii) the lessee shall keep the land clean and in good order to the satisfaction of the Government Agent;
- (iv) the lessee shall carry out on the land such soil conservation measures as the Government Agent may from time to time require;

- (v) the lessee shall comply with the provisions of the Rubber Control Ordinance, and meet any expenses incurred thereunder;
- (vi) any breach of any of the conditions of the lease shall render the lease liable to immediate cancellation without compensation on the orders of the Government Agent;
- (vii) on the expiry or cancellation of the lease the lessee shall deliver quiet possession of the land to any person acting under the orders of the Government Agent and such person may on such expiry or cancellation enter upon the land and take possession thereof on behalf of the Government Agent.

7. The Government Agent reserves to himself the right to accept or reject any tender.

8. Further particulars can be obtained from the Government Agent.

The Kachcheri,
Ratnapura, March 4, 1952.

M. J. M. MUHSIN,
for Government Agent.

SCHEDULE		LAK 5925
Meda Korale		Extent
		A. R. P.
F. V. P. 468—Berendeniya		
1	Lot 2	0 2 4
F. V. P. 475—Ratowita		
2	Part of lot 47	0 1 0
F. V. P. 461—Udameddapitawala		
3	Lot 75	4 1 38
F. V. P. 468—Asseddunwala		
4	Lot 48	0 1 5
F. V. P. 544—Pinnawala		
5	Lot 2A	0 1 11
Atakalan Korale		
V. P. 697—Masimbula		
6	Lot 70	0 1 7
7	Lot 71	0 0 22
8	Lot 76	0 1 20
9	Lot 97	0 0 16
10	Lot 109	0 1 6
11	Lot 119	0 0 23
12	Lot 122	0 0 32
13	Lot 124	0 2 5
14	Lot 126	0 0 15
15	Lot 129	0 0 22
16	Lot 136	0 2 14
17	Lot 147	0 0 21
18	Lot 148	0 2 32
19	Lot 149	0 3 34
20	Lot 167	1 2 12
V. P. 743—Yahalawala		
21	Lot 71	0 0 21
22	Lot 77	0 2 24
23	Lot 79	0 3 39
24	Lot 80	0 3 21
25	Lot 88	0 1 34
Kuruwiti Korale		
Extent		
A. R. P.		
F. V. P. 349—Pelendakanda		
1	Lot 7	4 0 0 200 bushes
F. V. P. 336—Kotawala		
2	Lot 209	20 bushes
3	Lot 211	60 bushes
4	Lot 214	300 bushes
5	Lot 218	20 bushes
6	Lot 221	150 bushes

E. V. P. 336—Kotawala—contd.

		Extent
		A. R. P.
7	Lot 227	200 bushes
8	Lot 217	0 0 10
9	Lot 225	0 2 20
F. V. P. 337—Embaldeniya		
10	Lots 232, 235, 236, 264, 265, 267, 268, 272, 276, 278, 280, 293, 296, 304, 305 and 306	33 3 2

Tender for the Right to take the Produce of the Tea Plantation on Part of Hopewell and Mount Pleasant Estates, acquired for Ceylon University

THE Government Agent, Central Province, Kandy, will receive sealed tenders up to 10 a.m. on Saturday, March 22, 1952, for the lease of the right to take the produce of the tea plantation on part of Hopewell and Mt. Pleasant Estates, situated at Uda Peradeniya and Bowala villages; containing in extent 144 acres, 2 roods and 2 perches and more particularly described as lots 56, 59, 61, 69, 70, 73, 74 and 75 in Preliminary Plan No. A. 1,272, for a period of one year commencing from Thursday, March 27, 1952.

2. Tenders will be on forms which will be supplied upon application to the Government Agent, Central Province, Kandy, from whom all particulars on the subject could be obtained. No tender forms will be issued after 3 p.m. on March 20, 1952.

3. A deposit of Rs. 300 will be required to be made at the Kandy Kachcheri, and a receipt therefor produced before a form of tender is issued.

4. Tenders which should be in duplicate should be marked "TENDER FOR THE LEASE OF THE RIGHT TO TAKE THE PRODUCE OF THE TEA PLANTATION ON PART OF HOPEWELL AND MT. PLEASANT ESTATES—KANDY DISTRICT" on the left-hand top corner of the envelope, should be addressed to the Government Agent, Central Province, Kandy, and should be sent by registered post to reach the Kachcheri on or before March 21, 1952, or deposited at the Kandy Kachcheri Tender Box before 10 a.m. on March 22, 1952, when they will be opened.

5. The person whose tender is accepted will be declared the successful tenderer and shall be called upon to deposit the full amount of the tender within two days of the acceptance of his tender.

6. Should any person whose tender has been accepted decline to enter into the agreement within two days of receiving notice in writing that his tender has been accepted, his tender deposit will be forfeited to the Crown and the defaulter will render himself liable to be included in the list of defaulting contractors notified from having any concern in a Government contract. Notice of acceptance of tender will be deemed to have been received by the tenderer if it has been sent by post addressed to, or left at, the address given by the tenderer. All other deposits will be returned upon signature of the agreement.

7. Each tender must be accompanied by a letter signed by two responsible persons whose address must be given engaging to become sureties for the due fulfilment of the contract.

8. The amount tendered should be entered both in figures and in words in the tender form. Where the amount given in figures differs from the amount given in words, the tender will be rejected. All alterations and erasures must be initialled by the tenderers.

9. The successful tenderer shall not assign, transfer or mortgage the lease without the authority of the Government Agent, Central Province, previously obtained in writing. The Government reserves to itself the right to refuse to recognize a power of attorney issued by the successful tenderer to any person authorizing him to carry on the lease on the successful tenderer's behalf.

10. A tenderer, when applying for tender forms, should furnish the officer issuing forms with a written statement giving his full name and permanent address stating in which District or Districts he owns landed property or other interests. The extent of landed property and the nature of other interests should also be given.

11. If the whole or any portion of the land be required for any Government purpose before the date on which the lease shall terminate, the Government shall be entitled to give the lessee one week's notice and resume possession of the land. No compensation is payable on this account. A proportionate portion of the purchase amount will however be refunded.

12. In the event of the breach of any foregoing conditions the Government Agent shall have the power to withdraw the rights of the lease, and the lessee and his workmen shall leave the land forthwith and shall not be entitled to any compensation for any reason whatsoever.

13. The agreement shall be entered into by the successful tenderer with the Government Agent, Central Province, Kandy, which expression shall include his successors in office.

14. The Government reserves to itself the full power to reject all or any tenders which may be made in pursuance of this notice and to accept any tender, whether such tender be the highest or not.

The Kachcheri,
Kandy, March 4, 1952.

C. W. MILTON APONSO,
D. L. O.,
for Government Agent.

නිරවුල්කිරීම සම්බන්ධ ප්‍රාරම්භ දැන්වීම

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,763 (මහනුවර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ මාර්තු මස 7වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ පෙබරවාරි මස 1වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ජේ. ඩබ්ලිව්. ආර්. කදිරුමන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට හාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කේ උඩබුලත්ගම කොට්ඨාශයේ පස්බාගෙ කෝරළේ වරකාව (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවිටි, එනම්:—

I වෙනි කොටස

උතුරට : T. P. 142,569, නො. A 381 දරන මුල් සිතියමේ නො. 2 දරන බිම්කවිටිය, T. P. 142,569 ;

නැගෙනහිරට : T. P. 269,871, නො. 5,914 දරන මුල් සිතියමේ නො. 16055 දරන බිම්කවිටිය, T. P. 226,392 ;

දකුණට : T. P. 221,942, T. P. 232,408, රඹුක්ගොල්ලේ ඇල, T. P. 226,382 දියපාර සහ T. P. 122,650 ;

බස්නාහිරට : T. P. 142,569ද වේ.

(ඉඩම මැදින් ගලායන රඹුක්ගොල්ලේ ඇල සහ දියපාරද හැර)

මුල් සිතියම නො. A 381

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	රඹුක්ගොල්ලේ මූකලාන (රඹුක්ගොල්ලේ ඇල දිගේ ඉතුරුකරපු බිම)	3 0 1
3	එම	0 0 34
4	රඹුක්ගොල්ලේ (රඹුක්ගොල්ලේ ඇල දිගේ ඉතුරුකරපු බිම)	0 2 37
5	රඹුක්ගොල්ලේ මූකලාන (එම)	0 0 8
මුළු ගණන		4 0 0

II වෙනි කොටස

උතුරට : රඹුක්ගොල්ලේ ඇල ;
නැගෙනහිරට : පිටකන්දේ මය ;

දකුණට : T. P. 163,080, නො. A 381 දරන මුල් සිතියමේ නො. 7 දරන බිම්කවිටිය ;

බස්නාහිරට : T. P. 226,392ද වේ.

(ඉඩම මැදින් වැටී තිබෙන අඩිපාර හැර)
මුල් සිතියම නො. A 381

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
6	රඹුක්ගොල්ලේ මූකලාන (රඹුක්ගොල්ලේ ඇල, පිටකන්දේ මය සහ අඩිපාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 3 20

III වෙනි කොටස

උතුරට : T. P. 233,519 ;
නැගෙනහිරට : T. P. 233,519, නො. A 381 දරන මුල් සිතියමේ නො. 10 දරන බිම්කවිටිය ;

දකුණට : ඇල, මලදෙල, T. P. 230,704, T. P. 171,759 ;
බස්නාහිරට : T. P. 171,759ද වේ.

(ඉඩම මැදින් වැටී තිබෙන මලදෙල සහ ගම්සහා පාරද හැර)

මුල් සිතියම නො. A 381

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
11	නායාමැරුහේන්ද්‍ර	1 0 5

IV වෙනි කොටස

උතුරට : T. P. 171,759 ;
නැගෙනහිරට : T. P. 230,704, T. P. 219,640 ;

දකුණට : T. P. 309,241, නාවලපිටියට යන අඩිපාර ;
බස්නාහිරට : නාවලපිටියට යන අඩිපාර සහ T. P. 171,759ද වේ.

(ඉඩම මැදින් වැටී තිබෙන දියපාරේ කොටසක් හැර)

මුල් සිතියම නො. A 381

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
12	දණ්ඩුබැදිරුප්පෙ	0 3 0

මහනුවර නි. නි. 1—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,764 (මහනුවර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ මාර්තු මස 7වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ පෙබරවාරි මස 1වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ජේ. ඩබ්ලිව්. ආර්. කදිරුමන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කඩවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කේ උඩබුලත්ගම කොට්ඨාශයේ පස්බාගෙ කෝරළේ පල්ලෙගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම්කඩවිටි, එනම්:—

උතුරට: නො. 6,882 දරන මුල් සිතියමේ නො. 6 (L. P. 2007), 7 සහ 8 (L. P. 2098) යන බිම්කඩවිටි, T. P. 63,374; නැගෙනහිරට: T. P. 347,479, නො. A 415 දරන මුල් සිතියමේ නො. 4 දරන බිම්කඩවිටිය;

දකුණට: කෙහෙල්ගොල්ලේ ඇල, කෙහෙල්ගොල්ලේ හේන, මලදෙල, කෙහෙල්ගොල්ලේ හේන, කෙහෙල් ගොල්ලේ හේන, කෙහෙල්ගොල්ලේ හේන, T. P. 296,137; බස්නාහිරට: T. P. 296,134 ද වේ.

(ඉඩම මැදින් ගලායන ඇල හැර). මුල් සිතියම නො. A 415

බිම්කඩවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	කෙහෙල්ගොල්ලේ පහත, කෙහෙල් ගොල්ලකන්ද, කෙහෙල්ගොල්ලේ මුකලාන	6 1 1
2	කෙහෙල්ගොල්ලේ පහත	0 0 3
3	එම	0 0 17
5	කෙහෙල්ගොල්ලේ හේන, කෙහෙල් ගොල්ලකන්ද, කෙහෙල්ගොල්ල, කෙහෙල්ගොල්ලේ මුකලාන, කෙහෙල් ගොල්ලේ පහත	11 0 27
මුළු ගණන		17 2 8

මහනුවර නි. නි. 2—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,765 (මහනුවර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ මාර්තු මස 7වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ පෙබරවාරි මස 1වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ජේ. බබ්ලිවි. ආර්. කදිරාමන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කඩවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කේ උඩබුලත් සහ යටි නුවර කොට්ඨාශයේ, (උඩුනුවර) මැදපලාන කෝරළේ කිරිවවුල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම්කඩවිටි, එනම්:—

උතුරට: කිරිවලකඩහේන නොහොත් ගල්කොටුවේ හේන, කිරිවලකඩවත්ත නොහොත් ගල්කොටුවේවත්ත, ගැටකොහුවත්ත, පිටඇල, T. P. නො. 53,510; නැගෙනහිරට: T. P. 53,510, නො. 6,632 දරන මුල් සිතියමේ නො. 1 සහ 2 දරන බිම්කඩවිටි;

දකුණට: වරකාගොඩගමේ මායිම, T. P. නො. 53,510; බස්නාහිරට: කඳුපලාන කෝරළේ උරුලුවත්ත ගමේ මායිමද වේ.

(ඉඩම මැදින් වැටි තිබෙන දිස්ත්‍රික් රෝචි කොමිටි පාරේ සහ අඩිපාරේ කොටස්ද හැර)

මුල් සිතියම නො. A 502

බිම්කඩවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	කිරිවලකඩහේන නොහොත් ගල් කොටුවේහේන	3 0 10
2	එම එම එම (දිස්ත්‍රික් රෝචි කොමිටි පාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 33
3	මානෙලංගේ මුකලාන නොහොත් දඹ ලන්දේ මුකලාන (එම)	0 0 29
4	එම එම එම (අඩිපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 4
5	එම එම එම	3 0 11
6	එම එම එම	2 1 15
මුළු ගණන		9 0 31

මහනුවර නි. නි. 3—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,766 (මහනුවර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ මාර්තු මස 7වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ පෙබරවාරි මස 1වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ජේ. බබ්ලිවි. ආර්. කදිරාමන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියාපිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කේ උඩදුම්බර කොට්ඨාශයේ නැගෙනහිර ගම්පහ කෝරළේ මහවල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම්කවිටි, එනම්:—

උතුරට: හුන්තස්ගිරියේ සිට වේරගංතොටට වැටීතිබෙන සුළු පාර;

නැගෙනහිරට: තිත්තවැල්ලේගෙදරවත්ත, අගලේ ගොල්ලේහේන;

දකුණට: කිරිවැල්කැටියේහේන;

බස්නාහිරට: කිරිවැල්කැටියේහේන, මලකඳුරද වේ.

(ඉඩම මැදිත් වැටීතිබෙන අඩිපාර හැර)

මුල් සිතියම නො. A 693

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	තිත්තවැල්ලේගෙදරවත්ත (සුළුපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 11
2	තිත්තවැල්ලේගෙදරවත්ත	0 1 3
3	කිරිවැල්කැටියේහේන	1 2 9
4	එම (අඩිපාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 10
5	එම (එම)	0 0 3
මුළු ගණන		1 3 36

මහනුවර නි. නි. 4—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,767 (මහනුවර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම හෝ ඒ ඉඩමේ යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ මාර්තු මස 7වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ පෙබරවාරි මස 1වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ජේ. බබ්ලිවි. ආර්. කදිරාමන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, එහි සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියාපිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කේ පාන දුම්බර කොට්ඨාශයේ උඩගම්පහ කෝරළේ උඩගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන බිම්කවිටිය, එනම්:—

උතුරට: හිපිටියේ සිට නාරංපනාවට වැටීතිබෙන ගම්සහා අඩිපාර;

නැගෙනහිරට: හිපිටියේ සිට නාරංපනාවට වැටීතිබෙන ගම්සහා අඩිපාර;

දකුණට: පිහිල්ලොවහේනවත්ත, කහටකොස්ගහමුල වත්ත;

බස්නාහිරට: කහටකොස්ගහමුලවත්තද වේ.

මුල් සිතියම නො. A 760

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	කහටකොස්ගහමුලවත්ත	0 0 5

මහනුවර නි. නි. 5—1952

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,768 (මහනුවර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම හෝ ඒ ඉඩමේ යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ මාර්තු මස 7වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ පෙබරවාරි මස 1වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ජේ. බබ්ලිවි. ආර්. කදිරාමන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, එහි සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන බිම්කවිටිය, එනම්:—

උතුරට: නාගොල්ලේ ඇල;

නැගෙනහිරට: මුත්තෙට්ටුව ඇස්වේට්ටි (T.P. 120,629), නිව් හුන්තස්ගිරිය ඇස්වේට්ටි (T. P. 134,560);

දකුණට: නිව් හුන්තස්ගිරිය ඇස්වේට්ටි (T. P. 134,560);

බස්නාහිරට: නාගොල්ලේහේන, නාගොල්ලේ ඇලද වේ.

මුල් සිතියම නො. A 761

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	නාගොල්ලේහේන	0 0 20

මහනුවර නි. නි. 6—1952

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීම්

Reference No. L. D. 7342/J/AL/1225.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාලට්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මෙම ඉඩමට සම්බන්ධයෙන් නැගෙනහිර කිරුමා පත්තුවේ පවරියා පාල යන ගම පිහිටි බෝගකොරවුව, කනක්කඩත්ත, පර්නානකාරවුව, පන්තලවත්ත, නුගගනකොරවුව, පරදුවන්න, මහපිත්කුඹුර, පහලපරදුව, මැදපරදුව ඉහලපරදුව, නිකකාපිය, බිකිනිගලාදකිය, මාදුමනාකොරවුව, ජුල්කනත්ත, ජුල්ගස්කුඹුර, මලකුඹුර, මුලගහපත්තුව, නෙවොල්ගහකුඹුර, ඉදි: 1408 ද, වැවමැදලත්ද, බෝගහවත්ත, ගස්වත්තිය, කෝත්ගහවත්ත, පොදු ලිගෙදරදෙණිය, වැවගාවවත්ත, කාර්යකොටගහගෙදර, වැවගාවකොරවුව, වරන්තලන සහ අර්ත්කොරවුව යන නම් දරණ අක්කර 23 59 ක් පමණ වූ මේ ප්‍රදානයට, මායිම්:—

උතුරට, නැගෙනහිරට සහ බටහිරට: වැසිසත්ගේ පුද්ගලික ඉඩම්වලින්ද;
දකුණට: වැවකින්ද.

මේ 1952 ක් වූ පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.
J/E/1639 LP 6455.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාලට්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

සාදු දිනුක්කගේ හල්පෙ පත්තුවේ අත්දුගොඩ පිහිටි අක්කර 2 1/2 ක් පමණ බිම් ප්‍රදානය ඇති බදුවත්ත නමැති ඉඩම් කැබැල්ල. ඉහත සඳහන් ඉඩමේ මායිම්:—

නැගෙනහිරට: ගල්ගොඩවත්ත;
බස්නාහිරට: නෙල්බදුගෙවත්ත;
උතුරට: හුත්ගන්ගොඩ කුඹුර;
දකුණට: සේනගේවත්ත සහ නෙල්බදුගෙවත්ත.

1952 ක් වූ පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.
L. A. 7150/J/1668.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි ඡාලට්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කුරුණෑගල දිනුක්කගේ දේවමැදිගත්පත්තුවේ උඩුකන කෝරළේ පහළහත්වෙල්ල නැමැති ගමේ ගල්පිටියාවකුඹුර නැමැති ඉඩමෙහි අඩි 282 x අඩි 16 ක භූමියක් ඇති බිහිලි ඡාලට්ටන් මායිම්:—

උතුරින්: කිරිඳිගත්ගේට උරුමිසිසියන මඩබිමද;
නැගෙනහිරින්: එච්. සිංහිරිබණ්ඩාර සහ තම අයට අයිති ගලපිටියාවකුඹුරේ පල්ලියාව;
දකුණින්: අර්. ඇම්. පුංචිඋට අයිති මඩබිමද;
බස්නාහිරින්: එච්. සිංහිරිබණ්ඩාරද, එච්. ඇම්. මුදිගත්ගේට සහ තමන් අයට උරුමිසි සියන ජීවිතාවත්තද වෙ.

අංකය J/HLG/370.

මේ 1951 ක් වූ අගෝස්තු මස 15 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.
Q. 4051/J/AL 1545.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—
කොළඹ දිනුක්කගේ නැගෙනහිර සිගනාකෝරළේ මීවිටියේ පිහිටි අක්කර 100 ක පමණ විශාලකම ඇති කැටකැලපිටිය වත්ත, ඊට මායිම්:—

උතුරට: හත්කැවෙවත්ත, කනවගහවත්ත, ලියගහගෙවත්ත, තොරකහගවත්ත, කැටකැලගහවත්ත, පල්ලෙවත්තේකුඹුර, ගොඩ ම සහ ඊ. සී. ද සේරු නෝනාට අයිති ඉඹුලගහමිට්ට, පිලිවෙදුන් අයිතිකම් සහ අය: එම්. පී. මැනිකා සහ තම අය, ඇස්. පී. කිරි සහ තම අය, බිහිලි. පී. මේනු සහ තම අය, ඇස්. පී. සේද සහ තම අය, ඇස්. පී. මැනිකා සහ ඇස්. පී. සුරත්තනා;
නැගෙනහිරට: ගොඩකම, වල්පල්ලෙමිට්ට, කොච්චෙගහමිට්ටපල්ලෙමිට්ට, දෙල්ගස්මිට්ට සහ හෙරදුන් පොලමිට්ට, පිලිවෙදුන් ඊට අයිතිකම් සහ අය: ඇල්ල 7 1/2 ලාල් ගම් මුලාදකියන, දෙබුහුරු පේරුමේ රොජ්ඡත්තාරන, වාල්ස් වෙදමහත්මියා, පයිලිස් අප්පුහාමි සහ කිරිගේලිස් මුදලාලි, අල්ගම්බෙය සහ බිම්වතුරවත්ත, විහාරඉළම;
දකුණට: කිරිගේලිස් මුදලාලිගේ ගොඩබිම;
බස්නාහිරට: කුඹුරු සහ දෙපාටේල්ල.
අයිතිකම් සහ අය: සර් ජේම්ස් බෙබ්බේසර මහමුදලිතුමා;

ඉහත අදහස් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ මේ 1952 ක් වූ මැයි මස 3 වෙනි දින පෙරවර 10 වැනි වේලාවට කොළඹ කවිච්චියේදී මා සම්මුඛව විග සුභාසි.

තවද මේ 1952 ක් වූ අප්‍රේල් මස 19 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එසේ ඉඩම් ලබාගැනීම සඳහා වත්ද ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරයන්, වත්ද මුදල හෝ ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලියන් දැනුම් දිය යුතුයි.

මේ 1952 ක් වූ මාර්තු මස 29 වෙනි දින කොළඹ කවිච්චියේදීය.

ඇන්. මානික්ක ඉබෙයිකඩාර,
බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

නො.	අයිතියේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
21	කොළින් විවිදයේ පිහිටි නො. 507 දරණ ඉඩම සහ 505 දරණ ඉඩමෙන් කොටසක්	ඉඩම සහ උර් සෙවිලිකළ ගෙය	ඇල්. සී. ප්‍රනාන්දු, උනාඩ, හෙලේන් මරිය මැන්ඩිස්, මොරටුවුල්ල, ඇම්. ඇන්. වාර්ලිස් මැන්ඩිස්, ඇම්. සලමොන් මැන්ඩිස්, ඇම්. ශෙල්ටන් මැන්ඩිස්, ඇම්. ඩබ්ලිව් මැන්ඩිස්, ඇම්. රත්නාවතී මැන්ඩිස්, ඇම්. මාලිනි මැන්ඩිස් සහ ඇම්. උක්මි මැන්ඩිස් සියලු දෙනාම රචනාවක්	0 0 19.85
22	කොළින් විවිදයේ පිහිටි නො. 503 දරණ ඉඩමෙන් කොටසක්	ඉඩම සහ උර් සෙවිලිකළ ගෙයකින් කොටසක්	ඇස්. බී. ප්‍රනාන්දු, "ඇල්සිමිල" රචනාවක්	0 0 9.96
23	කොළින් විවිදයේ පිහිටි නො. 491, 493, 495, 497, 499 දරණ ඉඩම් සහ නො. 501න් කොටසක්	පොල් ඉඩම, උර් සෙවිලිකළ ගෙය, උර් සෙවිලිකළ ගෙයකින් කොටසක්, උර් සෙවිලිකළ ගොඩනැගිල්ල සහ කුප්පිය	ඇම්. ඒ. ජී. ප්‍රනාන්දු, රචනාවක්	0 0 32.36
24	කොළින් විවිදයේ පිහිටි නො. 489 දරණ ඉඩමෙන් කොටසක්	ඉඩම සහ උර් සෙවිලිකළ ගෙය	ඩබ්ලිව්. සී. ප්‍රනාන්දු, ගල්පොත්ත, සහ බී. ජේ. වාර්ලිස් ප්‍රනාන්දු, කොරලවැල්ල	0 0 10.86
26	කොළින් විවිදයේ පිහිටි නො. 483 දරණ ඉඩමෙන් කොටසක්	පොල් ඉඩම සහ ලී මඩුව	ඩබ්ලිව්. ජේ. ඇස්. මැන්ඩිස්, ජී. ජී. සම, පේරුදෙණිය	0 0 11.14
26½	කොළින් විවිදයේ පිහිටි නො. 479 481 දරණ ඉඩම් සහ නො. 477 දරණ ඉඩමෙන් කොටසක්	පොල් ඉඩම, උර් සෙවිලිකළ ගොඩනැගිල්ල සහ ලී මඩුව	ඒ. ජී. එම්. මැන්ඩිස්, "පෙයාර් ලොන්" රචනාවක්	0 0 19.51
27	කොළින් විවිදයේ පිහිටි නො. 475 දරණ ඉඩමෙන් කොටසක්	පොල් ඉඩම	ඒ. ඇල්. ඇස්. ප්‍රනාන්දු නෝනා, ඒ. ඇල්. ඇස්. ප්‍රනාන්දු මහත්මයා නාමයෙන් පවුන් ගෝල්, කොළඹ	0 0 11.57
28	කොළින් විවිදයේ පිහිටි නො. 473 දරණ ඉඩම සහ නො. 471, 473/1, දරණ ඉඩම්වලින් කොටස	ඉඩම, උර් සෙවිලිකළ ගෙය සහ උර් සෙවිලිකළ ගෙවල් දෙකකින් කොටස	එම්. ජී. ඒ. පෙරේරා නෝනා, "කල්යාන්" රචනාවක්	0 0 24.64
29	කොළින් විවිදයේ පිහිටි නො. 469 දරණ ඉඩමෙන් කොටසක්	ඉඩම, පැවරල් පෙහි එක, වැසි කිලිය	සීමාසහිත ලෙස් කොම්පැනිය, කැ. පෙ. 280, කොළඹ	0 0 21.58
30	කොළින් විවිදයේ පිහිටි නො. 467 දරණ ඉඩමෙන් කොටසක්	ඉඩම සහ උර් සෙවිලිකළ ගෙය	ඇල්. අංගො ප්‍රනාන්දු, රචනාවක්	0 0 3.77
31	කොළින් විවිදයේ පිහිටි නො. 463 සහ 465 දරණ ඉඩම් සහ නො. 463/1 දරණ ඉඩමෙන් කොටසක්	ඉඩම සහ ගෙවල් 2ට වෙන් කරන ලද උර් සෙවිලිකළ ගොඩනැගිල්ල සහ පඬි පෙලෙන් කොටසක්	ඇම්. ඇල්. මරිය ප්‍රනාන්දු, රචනාවක්	0 0 6.34
32	කොළින් විවිදයේ පිහිටි නො. 461/3 දරණ ඉඩමෙන් කොටසක්	පාර සහ ඉලැක්ට්‍රික් කැබ්ලි	ඒ. ඇස්. පීරිස් නෝනා, රචනාවක්	0 0 2.34
33	කොළින් විවිදයේ පිහිටි නො. 461 දරණ ඉඩමෙන් කොටසක්	ඉඩම සහ උර් සෙවිලිකළ ගෙයකින් කොටසක්	ඇම්. මිල්ටන් කුරේ, ඇම්. ඇල්. ජී. රේස් කුරේ, ඇම්. ජී. රේස් කුරේ, ඇම්. ඒ. එන්ගල්නිනා කුරේ, ඇම්. ජී. ප්‍රතිපා කුරේ සහ ඇම්. ඇම්. ඇල්පි කුරේ සියලු දෙනාම රචනාවක්	0 0 5.29
34	කොළින් විවිදයේ පිහිටි නො. 457 සහ 457/1 දරණ ඉඩම්වලින් කොටස	පොල් ඉඩම, අතු සෙවිලිකළ ගොඩනැගිලි සහ දරමඩුව	ඒ. සී. ජේ. ප්‍රනාන්දු නෝනා, "මැන්ඩිස්ලිල" රචනාවක් සහ එම්. ජී. ඩබ්ලිව්. මැන්ඩිස්, ඉතිහිතල	0 1 2.03
35	කොළින් විවිදයේ පිහිටි නො. 455 දරණ ඉඩම	ඉඩම සහ උර් සෙවිලිකළ ගෙය	ආර්. ජී. ඩී. පීරිස්, හැක්ටර් පීරිස්, සී. ජී. පීරිස් නෝනා සහ ලීනි පීරිස් කරුණ නෝනා, "සිරිනිස" රචනාවක්, ඇස්. සී. ප්‍රනාන්දු නෝනා, කුසලෝනවත්ත, ඇහැලියගොඩ, ඇම්. ඩී. ඩී. මැන්ඩිස් නෝනා, ඇම්. ඇස්. මැන්ඩිස්, ඇම්. ඩබ්ලිව්. එම්. මැන්ඩිස් සහ ඇම්. සී. පී. මැන්ඩිස්, සියලු දෙනාම නො. 87, කොරකපොල, පානදුර, ඇල්. ඒ. මැන්ඩිස් නෝනා, "විචලින්" ලක්ෂ්මි, ඇම්. ඇස්. සී. මැන්ඩිස්, රචනාවක්, ඩබ්ලිව්. සී. ප්‍රනාන්දු, ඩබ්ලිව්. අලොස්නිකු ප්‍රනාන්දු, සහ ඩබ්ලිව්. ආර්යදාස, සියලු දෙනාම වාල්ස් පෙදෙස, රචනාවක්	0 0 4.87
36	බහිරන්ත ඇවනිවිලි පිහිටි නො. 6 දරණ ඉඩමෙන් කොටසක්	පොල් ඉඩම	කොන්ඩුඩි ද මැල් නෝනා, එම්. මහත්මයා, නාමයෙන් වැල්ලවැව පලාත් ආණ්ඩු සභාව	0 0 33.15
37	කොළින් විවිදයේ පිහිටි නො. 510 දරණ ඉඩමෙන් කොටසක්	ඉඩම සහ කාප්පයෙන් කොටසක්	මොරටුව පලාත් ආණ්ඩු සභාව	0 0 0.40
38	කොළින් විවිදයේ පිහිටි නො. 520 දරණ ඉඩමෙන් කොටසක්	ඉඩම	ඇම්. ඇස්. ප්‍රනාන්දු, "සිරිසෙවන" නො. 61 කඩුවුල්ල, මොරටුව	0 0 0.51
39	කොළින් විවිදයේ පිහිටි නො. 548 දරණ ඉඩමෙන් කොටසක්	එම	සී. ඩී. එම්. ද සොයිසා, හාරගම මුල්, නුවර	0 0 0.21

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ මෙහි පහත සඳහන් දිනවලට සහ එහි වේලාවට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛයෙහි යුතුයි.

තවද වම් 1952 ක්‍රම අංශ 30 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහතිකයක්, එහි ඉඩම් ලබාගැනීම හා වන්දි දුල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගෙවූ බවට මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

- 1 සිට 13 වන කැබලි පෙරවරු 10.30ට 1952 ක්‍රම මැයි මස 13 වන දින
- 14 සිට 26 වන කැබලි පෙරවරු 10ට 1952 ක්‍රම මැයි මස 14 වන දින
- 27 සිට 39 වන කැබලි පෙරවරු 10ට 1952 ක්‍රම මැයි මස 15 වන දින

වම් 1952 ක්‍රම පෙරවරු මස 25 වැනි දින කොළඹ කම්මේරියේදී. ඇන්. මානික්ක ඉඩම්කරු, බස්නාහිර පලාතේ ආණ්ඩු ආතිරේක ඒජන්තයා.

LH. 861/J/J/854 (මේ සබැඳි සියලුම ලියුම්වල මේ අංකය දැක්විය යුතුය.)

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ගජපතිගාවත්ත කවරිය, සී. බීවී පාරේ වර්ෂ 164 නො. 164	අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස් 56ක්ද, අවුරුදු 1ක් වයස ඇති පැපොල්ගස් 5ක්ද, සීර ගොඩනැගිලි 2ක්ද, (එකක් පොල්දර සහිත) බදුමෙන් තැනූ ශ්‍රීදක් සහ තාප්පද තිබෙන වත්ත	කොළඹ බාර්න්ස් ප්ලේස්හි නො. 3, කොස්මස් පවුමාවෙන් පදිංචි ටී. ඇස්. ප්‍රනාන්දු නෝනා මහත්මිය සහ පුරුණි වික්‍රමසිංහ නරාච්චි නෝනා. 35, හිල්පෝඩ් කොරෝසන්විහි පදිංචි ඇස්. සම්මුග්ගසන් නෝනා මහත්මිය	0 3 12.7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසර 1952ක්වූ අප්‍රේල් මස 26 වෙනි දින පෙරවරු 9.30ට කථනා කමිටුවේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුය.

තවද වසර 1952ක්වූ අප්‍රේල් මස 14 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහිතවයත්, එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුය.

වසර 1952ක්වූ පෙබරවාරි මස 18 වෙනි දින කථනා කමිටුවේදී.

අයි. ඇල්. ජෝන්සන්, අණවූ උප ඒජන්තතුමා.

අණවූ කටයුත්තකට, එනම් :— අස්ගිරියේ සිට මාපොවතුර දක්වා පාරක් සෑදීම පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ” පස්වෙනි කාණ්ඩයේ කරන බවට පාරවැටලි ප්‍රකාරයට කායිකයා හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ප්‍රකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම නම් :—

සිතියම් නො. A 1,158. ගම— මාපොවතුර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
31	ඉහල ගෙදර මත්ත	පුවක්, සපු, අඹ සහ කොට්ටගස් වගාකළ වත්ත	කරදවත්තේ ගෙදර උක්කු	0 3 3.8

එබැවින් ඉඩම අයිතිකරගැනීමට අණවූ කල්පනාව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා හසවෙහි වගන්තියේ ඔනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහතකී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑම දෙනාම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරන අය, වසර 1952ක්වූ අප්‍රේල් මස 24 වෙනි දින පෙරවරු 9.30ට මහනුවර කමිටුවේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොටස අදාළ අයිතිවාසිකම් ද කියා කියා සිටින්නට ඔනෑවා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් රචි ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකම් නොරතුරුත් කියා සිටින්නට ඔනෑ බව මෙයින් දැනගත යුතුය.

වසර 1952ක්වූ මාර්තු මස 3 වෙනි දින මහනුවර කමිටුවේදී.

ජ. ජ. ලොහිගේ, අණවූ උප ඒජන්ත තුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම සහ ලියුම් ලැබෙන පිලිවෙල	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ඉන්වෙලකන්ද	රබර්ගස් 221 ඇති අවුරුදු 30 වසස්වූ රබර් ඉඩම	අම්බලන්ගොඩ රත්දෙමේ පදිංචි අර්. ජරනෝලිස් ද සිල්වා	1 1 27.7
2	කරන්න පාර	කරන්න පාර	එම	0 0 11

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසර 1952ක්වූ අප්‍රේල් මස 22 වෙනි දින පෙරවරු 10.45 ට අම්බලන්ගොඩ නානාසමේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුය.

තවද වසර 1952ක්වූ අප්‍රේල් මස 15 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහිතවයත්, එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුය.

වසර 1952ක්වූ මාර්තු මස 1 වෙනි දින ගාල්ලේ කමිටුවේදී.

රේන් රයිඩ්, අණවූ උප ඒජන්ත තුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිනුක්කයේ අණවූ උප ඒජන්ත තුමාගේ ඒ. ඩී. විරසිංහ වන මම මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මාතර දිනුක්කයේ ගඟබඩපත්තුවේ විල්පිට ගත ගම පිහිටි දන්දෙහියවිල, පිහිටිගොඩමුල්ල, හේනගොඩකුඹුර සහ කුරුඳු විහඟ යන ඉඩම්වලින් අ. රූ. 1 ප. 27 පමණ වන බිම්කැබිලි හතරක්, එම ඉඩම්වලට මායිම :—

- (1) දන්දෙහියවිල—
 - උතුරට : බී. ඒ. රත්වීරගේ ඉඩම ;
 - දකුණට : එම
 - නැගෙනහිරට : කොළඹ බිෂොප් උන්නාන්සේගේ ඉඩම ;
 - බස්නාහිරට : එම
- (2) පිහිටිගොඩමුල්ල—
 - උතුරට : කොළඹ බිෂොප් උන්නාන්සේගේ ඉඩම ;
 - දකුණට : බී. එච්. කොච්චුම්පත්තුගේ ඉඩම ;
 - නැගෙනහිරට : ඇල්. ඩබ්. අල්ලිස්ගේ ඉඩම ;
 - බස්නාහිරට : බී. ඒ. රත්වීරගේ ඉඩම.

L. B. 2020.

(3) සේනානොඩකුඹුර—
 උතුරට : කොළඹ බිමොප් උන්නාන්සේගේ ඉඩම ;
 දකුණට : ආල්. ඒ. සිරිසේනගේ ඉඩම ;
 නැගෙනහිරට : ආල්. ජේ. අල්ලිස්ගේ ඉඩම ;
 බස්නාහිරට : ඩී. ඒ. රනවිරගේ ඉඩම.

(4) සුරුඳුවත්ත—
 උතුරට : ඩී. ඒ. රනවිරගේ ඉඩම ;
 දකුණට : කොළඹ බිමොප් උන්නාන්සේගේ ඉඩම ;
 නැගෙනහිරට : ඩී. ඒ. රනවිරගේ ඉඩම ;
 බස්නාහිරට : එම

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම කම් කමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ එමී 1952ක්වූ අප්‍රේල් මස 30වෙනි දින පෙරවරු 10ගේ මේලාවට අකුරැස්සේ කානාගේදී මා සම්මුඛ විචක්‍රමය.

තවද එමී 1952ක්වූ අප්‍රේල් මස 23වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි.

එමී 1952ක්වූ පෙබරවාරි මස 26වෙනි දින
 මාතර කවිචේරියේදීය.

ඒ. ඩී. විරසිංහ,
 අණුවෙහි අතිරේක උප ඒජන්තතුමා.

L. B. 1460.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේවූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවෙහි අදහස්කරන බැවි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ අණුවෙහි අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ. සැන්චි. ඩී. විජේමාන්න වන මම මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මාතර දිස්ත්‍රික්කයේ වැලිකම් කෝරළේ දෙකිට්ටිය, මිරුප්ප සහ වරකාපිටිය යන ගම්වල පිහිටි පී. පී. ඒ 1,294 හිසියමේ කෝරළ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 සහ 12, 14, 15, 16, 17, 18 සහ 19 යන කැබලි වශයෙන් බෙදූ සඳහන් කාරනලද පරක්ක වත්ත, පාර්වත්ත, දෙල්ගස්වත්ත නොහොත් මාවත්ත, පල්ලිය ගුරුන්නාන්සේගේ කොරටුව, මහපිට්ටිය, පොල්පැලකොරදුව, ගඟලඟපවිටිය, පැලකැල්ල, නල්ලාපිටිය, ගස්පොඳුම්, පොල්ගස්කොරටුව, නොහොත් මරක්කලගසකැල්ල, දඹුලාගාඩිල, ගස්පොඳුම්ගුරු, රත්ගසකොරටුව සහ ගස්පොඳුම් සුරුඳුවත්ත යන ඉඩම්වලින් කැබලිවල සමුදායක් ප්‍රමාණය අ. 0 රු. 3 ප. 1.4ක බිම් ප්‍රමාණයකි.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම කම් කමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ එමී 1952ක්වූ අප්‍රේල් මස 30වෙනි දින පෙරවරු 10ගේ මේලාවට වැලිකම් කානාගේදී මා සම්මුඛ විචක්‍රමය.

තවද එමී 1952ක්වූ අප්‍රේල් මස 23වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි.

එමී 1952ක්වූ පෙබරවාරි මස 26වෙනි දින
 මාතර කවිචේරියේදීය.

ඒ. සැන්චි. ඩී. විජේමාන්න,
 අණුවෙහි අතිරේක උප ඒජන්තතුමා.

L. B. 2045.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේවූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවෙහි අදහස්කරන බැවි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ අණුවෙහි අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ. සැන්චි. ඩී. විජේමාන්න වන මම මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවෙහි වටගෙදර යන ගම පිහිටි මුස්සෝන්මුව පිට්ටිගුරු, ඉහලමෙලගේ සහ මෙඩිගපොත යන ඉඩම්වලින් අ. 0, රු. 1, ප. 37ක් පමණ ඇති බිම් කැබලි තුනක්, මායිම :—

නො. කො. ඉඩමේ නම	උතුර	නැගෙනහිර	දකුණ	බස්නාහිර
1 මුස්සෝන්මුව පිට්ටිගුරු	ඉහලමෙලගේ	මුස්සෝන්මුව පිට්ටිගුරු	මුස්සෝන්මුව පිට්ටිගුරු	ඉහලමෙලගේ
2 ඉහලමෙලගේ	එම	එම	එම	එම
3 මෙඩිගපොත	එම	මෙඩිගපොත නැමති එම ඉඩම	එම	එම

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම කම් කමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ එමී 1952ක්වූ මැයි මස 12වෙනි දින පෙරවරු 10ගේ මේලාවට මාතර කවිචේරියේදී මා සම්මුඛ විචක්‍රමය.

තවද එමී 1952ක්වූ මැයි මස 5වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි.

එමී 1952ක්වූ මාර්තු මස 1වෙනි දින
 මාතර කවිචේරියේදීය.

ඒ. සැන්චි. ඩී. විජේමාන්න,
 අණුවෙහි අතිරේක උප ඒජන්තතුමා.

අංක LRO/APL/2654/J/AL/1820/LM 5415.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේවූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවෙහි අදහස්කරන බැවි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො. කො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීර්තයන්හා	ප්‍රමාණය, අ. රු. ප.
1 සුරුඳුවත්ත	කොස්, කපු, කැන්ද සහ ලුහුම්දෙල්ලගසුත්, උනපුරුත් ඇති පොල් ඉඩම	කැලණියේ පෙරිනාගොඩ කොහු හා කෙල් මෝල්කී නියුක්ත වි. ඒ. පී. අබ්බයිංහ	3 2 23
2 එම	පොල්වත්ත සහ කුඹුර පොල්පැල, කපුගස්, මිනෙකැක්කා හා කෙසෙල්පුරු නිසි	එම	2 3 25
3 එම	පොල්, කොස්, සහ කපුගස් ඇති පොල් ඉඩම	එම	0 0 28
4 එම	කොස් සහ කපුගස්, මිනෙකැක්කා හා කෙසෙල්පුරුද ඇති පොල් ඉඩම	එම	1 1 20
එකතුව			8 0 16

L. D.—B 49/50.

LRO/APL/2012/J/AL/1938/LP 6491.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාකොට ඇති උප-ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කෙටිව තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකම්පාන සා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැලටන් සේනානායක නැමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

විෂි 1952 ක්වූ ජනවාරි මස 15 වෙනි දින කොළඹදීය.

ඩබ්ලිව් සේනානායක, කෘෂිකම්පා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	එලමගොඩවත්ත නොහොත් කොරලගෙවත්ත නොහොත් එලදගොඩ නොහොත් තුළුවගෙවත්ත	අවුරුදු 40-50 අවසන් වසර ඇති පොල් ඉඩම්	දෙඩන්දුරේ නිදහසම පදිංචි වී. එච්චන් සිල්වා	0 1 34

නො. LRO/APL/4972/J/AL 1999.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මීට යාකොට ඇති උප-ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කෙටිව තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකම්පාන සා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැලටන් සේනානායක නැමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

විෂි 1952 ක්වූ පෙබරවාරි මස 14 වැනි දින කොළඹදීය.

ඩබ්ලිව් සේනානායක, කෘෂිකම්පා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	කුඩමන්තිය නොබෙයි	වි කුඹුර	නැයිති වී. සිවුරු නානන්, අච්චුවේලි දකුණ, අච්චුවේලි	0 1 6.7
2	සෙසෙත්වත් උරුමයන්	එම, ලීදක කොටසක්ද තිබේ	එම.	0 2 28.2
එකතුව				0 3 34.9

Q. 4179/LRO/APL/327/J/AL 1954.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්ත කැන්පන් ඇන්. මානික්ක ඉබෙයිකඩාර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප-ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) විෂි 1952 ක්වූ මැයි මස 14 වැනි දින අපරහාස 2ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතහොත් විසින් විෂි 1952 ක්වූ අප්‍රේල් මස 30 වැනි දින පෙර් ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල යම්කිසිවක්, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලා වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලකින් විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුදී සිටිය යුතුයි.

විෂි 1952 පෙබරවාරි මස 25 වෙනි දින කොළඹ කවිචේරියදීය.

ඇන්. මානික්ක ඉබෙයිකඩාර්, බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	හින්කන්දෙ කුඹුර	කුඹුර	ජේ. ඊ. උඹුගමපාල, මිනොටුවල්ල, කොලොන්නාමි	0 1 7
2	එම	එම	..	0 1 9
3	එම	එම	..	0 0 17
4	එම	එම	..	0 0 9
එකතුව				0 3 2

Q. 4064/LRO/APL/5209/J/AL 1538.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්ත කැන්පන් ඇන්. මානික්ක ඉබෙයිකඩාර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප-ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1952 ක්වූ මැයි මස 14 වෙනි දින අපරහාස 2.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(අ) නවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් 1952ක්දී අප්‍රේල් මස 30වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් පිලිබඳ විස්තර, ඉල්ලන වින්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (විටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

විෂි 1952ක්දී පෙබරවාරි මස 25වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ආර්. මානික්ක ඉංඩෙසිකඩාර්, බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

උපලේඛනය

මූලික ප්ලාන් නො. A 2,980. ගම්—කොට්ටාව

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 ගලොබවත්ත	රබර් ඉඩම	ජ. පී. පෙරේරා නෝනා, කලුමිතුරුගොඩ, හලන්ගම	0 0 26
2 එම	එම	එම	1 3 24
3 එම	එම	එම	0 0 24
එකතුව			2 0 36

Q 4182/LRO/APL 3678/J/HL 1957.

1950හේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්ත තැන්පත් ආර්. මානික්ක ඉංඩෙසිකඩාර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) විෂි 1952ක්දී මැයි මස 15වෙනි දින අපරහාන 20 කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.

(ආ) නවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් විෂි 1952ක්දී මැයි මස 1වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් පිලිබඳ විස්තර, ඉල්ලන වින්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

විෂි 1952ක්දී පෙබරවාරි මස 25වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ආර්. මානික්ක ඉංඩෙසිකඩාර්, බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

උපලේඛනය

මූලික ප්ලාන් නො. A 3,048. ගම්—මව්වෙගොඩ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 මව්වෙගොඩවත්ත	පොල් ඉඩම	බඩ්ලි. ජෝන් පෙරේරා, මව්වෙගොඩ, පොල්ගස්මිටි	0 2 31
2 එම	එම	එම	0 0 9
එකතුව			0 3 0

L. B. 2042.

1950හේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

දකුණු පළාතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. ඩී. විරසිංහ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) විෂි 1952ක්දී මැයි මස 1වෙනි දින පුළුඹාග 10.30ට මාතර කවිචේරියේදී මා ඉදිරියට පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) නවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් විෂි 1952ක්දී අප්‍රේල් මස 23වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් පිලිබඳ විස්තර, ඉල්ලන වින්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

විෂි 1952ක්දී පෙබරවාරි මස 29 වැනි දින මාතර කවිචේරියේදීය.

ඒ. ඩී. විරසිංහ, ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

පී. ප්ලාන් නො. A 1,308. ගම්—නල්ගහගොඩ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 මෝරගේවත්ත නොහොත් වලව්වත්ත	අවුරුදු 30ක්දී මැවිල්ල	මොහමඩ් අසන් උම්මාලි පුකාර් මොහමඩ්වාරි සහ නවත් සහ, මියගිය මොහමඩ් අබ්දුල් රහුමන්ගේ උරුමක්කාරයෝ, සියල්ලෝම, මාතර මහවිදියේ පදිංචිකාරයෝ, මුදලේ බලය ලත් අය, ඇෂී. ඩී. මොහමඩ්වාරි, නො. 866, මහවිදිය, මාතර	0 0 9
2 එම	ඉඩම්, සිරි ගොඩනැගිල්ලක් සහ තාවකාලික මැව් ගොඩනැගිලි දෙකක් සහ තාවකාලික කක්කුස්සියක්	එම	0 3 8
3 නල්ගහඅද්දර නොහොත් හල්ගහඅද්දර	අවුරුදු 15-25 පමණක පොල්ගස් තුනක් සහ තාවකාලික මැව් ගොඩනැගිලි කින් කොටසක්	එම	0 1 30
මුළුතමා			1 1 7

No. L. A. 887/LRO.

1950හේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් පිලිප් ජේම්ස් හබ්සන් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි පහත සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.

රජයේ භූමි භාවිතයේ රජයේ භූමි භාවිතයේ

රජයේ භූමි භාවිතයේ

අංකය LAK 5925.

LAK 5925.

මැද කෝරළය

රත්නපුර දිස්ත්‍රික්කයේ රජයේ භූමි භාවිතයේ ප්‍රයෝජන ගැනීම පිළිබඳවයි

F. V. P. 468. ගම—බෙරන්දෙණිය

සබරගමුවේ දිසාපතිතුමා (මිසින් මිත්පසු දිසාපති නියා සඳහන් වන) පහත සඳහන් උප බෙදීමකට විස්තර කරන ලද රජයේ භූමි භාවිතයේ ප්‍රයෝජන ගැනීම සඳහා වැන්ඩර් පත්‍ර බාරගනු ලැබේ.

නො.	ඉඩම්වල විස්තර	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ලොඵ 2	0 2 4

F. V. P. 475. ගම—රවෝපිට

2	ලොඵ 47 (කොටස)	0 1 0
---	---------------	-------

F. V. P. 461. ගම—උඩමැද්දෙහිවෙල

3	ලොඵ 75	4 1 38
---	--------	--------

F. V. P. 468. ගම—අස්වැද්දුන්වෙල

4	ලොඵ 48	0 1 5
---	--------	-------

F. V. P. 544. ගම—පිත්තවල

5	ලොඵ 2A	0 1 11
---	--------	--------

2. "Tenders for the right to take the produce of Tea bushes on——" (එනම්:—ඉඩමෙහි පිහිටි යො පසුරුවල දළ නෙලා ප්‍රයෝජනයට ගැනීමට බලය ඉල්ලන වැන්ඩර් පත්‍ර) යන මවන ලියුම් කවරයේ ලියා මුද්‍රවී (සිල්) කවන ලද ඉල්ලුම් පත්‍ර වම් 1952ක්වූ අප්‍රේල් මස 2 වැනි දින පෙරවරු 10 වැනුවරු බාරගෙන කඩා බලනු ලැබේ. ඉල්ලුම් කවරයේ බලය ලත් ඒජන්ත කෙනෙක් හෝ ඒජන්තවරු එහිට පැමිණිය යුතුයි.

3. මී 1952ක්වූ මාර්තු මස 28 වැනි දින දවල් 12ට ප්‍රථම රත්නපුර කම්මේරියේ වැන්ඩර් පත්‍ර ලබාගත යුතුයි. එම පෙරවරු පමණක් වැන්ඩර් දැමිය යුතුයි. වෙන පෙරවරු එවන වැන්ඩර් පත්‍ර බාරගනු නොලැබේ. එක ඉඩමකම එක පෙරවරු බැගින් පාමිවී කළ යුතුයි.

4. වැන්ඩර් පෙරවරුන් කම්මේරියේ ඉල්ලීමට පෙර රුපියල් 10ක් එහි තැන්පත් කළ යුතුයි. මෙහි පහත සඳහන් 5 වෙනි කොන්දේසියේ ප්‍රකාර, කෝරළ ගන්නාලද වැන්ඩර්කරු මිසින් අවුරුද්දක බදු මුදල කොටසකට වෙන් කළ දී දින 10ක් ආතුළුත බදු පොරොන්දුවකට ඇතුළත් කළහොත් ඔහු තැන්පත් කළ බදු මුදල රජයේ භූමි භාවිතයට ප්‍රථමය.

5. කෝරළ ගන්නාලද වැන්ඩර්කරු මිසින් ඔහුගේ වැන්ඩරය කෝරළගේ විශාම අවුරුද්දක බදු මුදල ගෙවිය යුතුයි.

6. කෝරළගේ වැන්ඩර්කරු මිසින් පහත සඳහන් කොන්දේසි සහ වෙනත් කොන්දේසි අඩංගු බදු පොරොන්දුවකට අත්සන් කැබිය යුතුයි:—

(i) බද්ද 1956 දෙසැම්බර් මස 31 නිද, දක්වා වලංගු වේ;

(ii) බද්ද ගන්නා අය, බදු බප්‍රවේ නියමිත පරිදි මුදල් ගෙවිය යුතුයි;

(iii) දිසාපතිතුමාට උවමනා පරිදි බදු ඉඩම් කැලෑවන්නට නොදී ගැබ්බි තැබිය යුතුයි;

(iv) දිසාපතිතුමා මිසින් මිට අණකරන පරිදි උවමනා කානු, වළවල් ආදිය කපා පස් සේදියාම වැළැක්විය යුතුයි;

(v) රටේ පාලක අණපණයන් කරුණු අනුව ක්‍රියා කිරීමට වෙනුවෙන් යම් විෂයකට වුවහොත් බදුකාරයා මිසින් දරිය යුතුයි;

(vi) බදුකරයේ යම් කොන්දේසියක් කඩකළහොත් දිසාපති තුමාගේ අණවිට බද්ද කල්ගොදී අම්ලංගු කරනවා ඇත. වන්දි ගෙවීමකින් වත්තේ නැත;

(vii) කාලසීමාව ඉකුත්වූවිට දිසාපතිතුමාගේ අණවිට පැමිණෙන කෙනෙකුට ඉඩම් නිරවුල්ව කර දිය යුතු බවද එසේ කාලසීමාව අවසන්වූ විට හෝ අවසරය නැතිව එසේ ආඥා කළහොත් දිසාපතිතුමා වෙනුවෙන් ඉඩම් බාරගන්නවා ඇත.

7. වැන්ඩර් පත්‍රයක් බාරගැනීමේ හෝ නොගැනීමේ බලය දිසාපතිතුමා වෙත කඩා ගන්නාලදී.

8. මැඩ් විස්තර සබරගමු පළාතේ දිසාපතිතුමාගෙන් ලබා ගත හැක.

අවකලත් කෝරළය
V. P. 697. ගම—මායිමුල

6	ලොඵ 70	0 1 7
7	ලොඵ 71	0 0 22
8	ලොඵ 76	0 1 20
9	ලොඵ 97	0 0 16
10	ලොඵ 109	0 0 23
11	ලොඵ 119	0 0 32
12	ලොඵ 122	0 2 5
13	ලොඵ 124	0 0 15
14	ලොඵ 126	0 0 22
15	ලොඵ 129	0 2 14
16	ලොඵ 136	0 0 21
17	ලොඵ 147	0 0 32
18	ලොඵ 148	0 3 34
19	ලොඵ 149	1 2 12
20	ලොඵ 167	

V. P. 743. ගම—ගහලවෙල

21	ලොඵ 71	0 0 21
22	ලොඵ 77	0 2 24
23	ලොඵ 79	0 3 39
24	ලොඵ 80	0 3 21
25	ලොඵ 88	0 1 34

තුරුවිම් කෝරළය

F. V. P. 349. ගම—පෙළඟු කඟු

1	ලොඵ 7	4 0 0 (පසුරු 2,000)
---	-------	------------------------

F. V. P. 336. ගම—කැටවල

2	ලොඵ 209	පසුරු. 20යි
3	ලොඵ 211	60යි
4	ලොඵ 214	300යි
5	ලොඵ 218	20යි
6	ලොඵ 221	150යි
7	ලොඵ 227	200යි

F. V. P. 337. ගම—ඇමුල්දෙණිය

10	ලොඵ 232, 235, 235½, 236, 264, 265, 267, 268 272, 276, 278, 280, 293, 296, 304, 305 සහ 306	33 3 2
----	---	--------

ඇම්. ජේ. ඇම්. මුසින්,
රත්නපුර දිස්ත්‍රික්කයේ ඒජන්තතුමා මේතුමාට.

මී 1952ක්වූ මාර්තු මස 8 වෙනි දින
රත්නපුරේ කම්මේරියේදීය.

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,763 (கண்டி)

இத்தேடனைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகைகளேனும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம ஆஸ் (மாச) பங்குனி மாதம் 7 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையெழுப்பப்பட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தலை கொடுக்கப்படுகின்றது.

1952 ம ஆஸ் (பெரவரி) மாசி மாதம் 1 ந தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஜே. டி.எயு. ஆர். கதிராமன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைக்க மேல மூலையில் "நிர்ணய அறிவித்தலை உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மென்றெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

மத்திய மாகாணம், கண்டி டி.லி.நி.க, உட்புலங்கம் டி.லி.ஷன், பஸ்பாகெ கோறளையேச சோந்த வரகாவ (பகுதி) கிராமத்தினுள்ள ஜே.ககாணம் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகள் எல்லாம் ஜே.ககாணம்மேல்கடக்கு எரிருக்கின்றன.—

1 ம பாகம்.

வடக்கு : உரிமைப் படம் 142569, பிரதமப் படம் A 381 ல் உள்ள 2 ம காணித்துண்டு, உரிமைப்படம் 142569 ;

கிழக்கு : உரிமைப்படம் 269871, பிரதமப்படம் 5914 ல் உள்ள 16055 ம காணித்துண்டு, உரிமைப்படம் 226392 ;

தெற்கு : உ. ப. 221942, உ. ப. 232408, ரம்புககொல்லெ எலா, உ. ப. 226382, அருவியும் உ. ப. 122650 ம.

மேற்கு : உ. ப. 142569.

குறிப்பு : காணிகளுள்ளாகச் செல்லும் ரம்புககொல்லெ எலாவும் அருவியும் நீங்கலாக.

பிரதமப்படம் நி. A 381.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	ரம்புககொல்லெமூக்கலான (ரம்புககொல்லெ எலா வுடன் சேமிப்பு)	3 0 1
3	ஷே	0 0 34
4	ரம்புககொல்லெ (ரம்புககொல்லெ எலாவுடன் சேமிப்பு)	0 2 37
5	ரம்புககொல்லெ மூக்கலான (ரம்புககொல்லெ எலா வுடன் சேமிப்பு)	0 0 8
மொத்தம் ..		4 0 0

2 ம பாகம்.

வடக்கு : ரம்புககொல்லெ எலா ;

கிழக்கு : பிறகண்டெ ஓயா ;

தெற்கு : உ. ப. 163080, பிரதமப் படம் A 381 ல் உள்ள 7 ம காணித்துண்டு ;

மேற்கு : உ. ப. 226392.

குறிப்பு : காணிகளுள்ளாகச் செல்லும் அடிப்பாதை நீங்கலாக.

பிரதமப்படம் நி. A 381.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
6	ரம்புககொல்லெ மூக்கலான (ரம்புககொல்லெ எலா, பிறகண்டெ ஓயாவுடனும் அடிப்பாதையுடனும் சேமிப்பு)	0 3 20
மொத்தம் ..		0 3 20

3 ம பாகம்.

வடக்கு : உ. ப. 233519 ;

கிழக்கு : உ. ப. 233519, பிரதமப் படம் A 381 ம் உள்ள 10 ம காணித்துண்டு ;

தெற்கு : வாயக்கால, மல்டொல, உ. ப. 230704, உ. ப. 171759 ;

மேற்கு : உ. ப. 171759.

குறிப்பு :—காணிகளுள்ளாகச் செல்லும் கசைப்பாபா பாதையும் மல்டொலவும் நீங்கலாக.

பிரதமப்படம் நி. A 381.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
11	நயாமெருஷேன் ..	1 0 5
மொத்தம் ..		1 0 5

4 ம பாகம்.

வடக்கு : உ. ப. 171759 ;

கிழக்கு : உ. ப. 230704, உ. ப. 219640 ;

தெற்கு : உ. ப. 309241, நாலப்பிறறியா போகும் அடிப்பாதை ;

மேற்கு : நாலப்பிறறியா போகும் அடிப்பாதையும் உ. ப. 171759 ம ,

குறிப்பு :—காணிகளுள்ளாகச் செல்லும் அருவியின் பகுதி நீங்கலாக.

பிரதமப்படம் நி. A 381.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
12	டனடுபெனடிருப்பெ	0 3 0
மொத்தம் ..		0 3 0

கண்டி நி. உ. 1—1952.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தலை

நி. 2,764 (கண்டி)

இத்தேடனைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகைகளேனும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம ஆஸ் (மாச) பங்குனி மாதம் 7 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையெழுப்பப்பட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தலை கொடுக்கப்படுகின்றது.

1952 ம ஆஸ் (பெரவரி) மாசி மாதம் 1 ந தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ஜே. டி.எயு. ஆர். கதிராமன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைக்க மேல மூலையில் "நிர்ணய அறிவித்தலை உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநில மென்றெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உட்புலற்கம் டிவிஷன், பல்பாகெ கோறையைச் சேர்ந்த பலலெகம் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணுமெல்லெக்டுகுளிருக்கின்றன :—

வடக்கு : பிரதம படம் 6882 ல் உள்ள காணித்துண்டுகள் 6 (குத்தகை போயிற 2097) 7 ம் 8 ம் (குத்தகை போயிற 2098), உ. ப. 63374 ;

கிழக்கு : உ. ப. 347479, பிரதம படம் A 415 ல் உள்ள 4 ம் காணித்துண்டுகள் ;

தெற்கு : கெஹெல்கொல்லெ எலா, கெஹெல்கொல்லெ ஹேன, மல டொல, கெஹெல்கொல்லெஹேன, கெஹெல்கொல்லெஹேன, கெஹெல்கொல்லெஹேன, உ. ப. 296137 ;

மேற்கு : உ. ப. 296134.

குறிப்பு :—காணிகளுளாகச் செல்லும் எலா நீங்கலாக

பிரதமபடம் நி. A 415.

காணித்துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கெஹெல்கொல்லெபதன், கெஹெல்கொல்லெகண்ட, கெஹெல்கொல்லெமுககலான	6 1 1
2	கெஹெல்கொல்லெபதன்	0 0 3
3	ஷெ	0 0 17
5	கெஹெல்கொல்லெஹேன, கெஹெல்கொல்லெகண்ட, கெஹெல்கொல்லெ, கெஹெல்கொல்லெமுககலான, கெஹெல்கொல்லெபதன்	11 0 27
மொத்தம்		17 2 8

கண்டி நி. உ. 2—1952

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல் நி. 2,765 (கண்டி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அநில எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம் (நூ) (மாச) பங்குனி மாதம் 7 ம் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் (நூ) (பெரவரி) மாசி மாதம் 1 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஜே. டபிளயு. ஆர். ததிராமன், காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினபடி. வரும் உரித்துக்களைக்கொண்ட காசித்த உறைகளின் இடது கைக்க மேல் பூலையில் " நிரணய அறிவித்தல் உரிமை " என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மென்றெபிசா) காணி நிரணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உடுவாரவும், யறிநுவரவும் டிவிஷன் மெடபலாத கோறனை (உடுவார)யைச் சேர்ந்த கிரிவல்லு கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணுமெல்லெக்டுகுளிருக்கின்றன :—

வடக்கு : கிரிவல்கடஹேன அல்லது கல்கொறுவெஹேன, கிரிவல்கடவத்த அல்லது கல்கொறுவெவத்த, கெற்கொறுவத்த, பிற எலா, உ. ப. 53510 ;

கிழக்கு : உ. ப. 53510, பிரதமபடம் 6632 ல் உள்ள 1 ம், 2 ம் காணித்துண்டுகள் ;

தெற்கு : வரக்கொட கிராமத்தின் எல்லை, உ. ப. 53510 ;

மேற்கு : கனபலாத கோறனையைச் சேர்ந்த உருவெவத்த கிராம எல்லை குறிப்பு :—காணிகளுளாகச் செல்லும் டி. ஆர். சி. ரோட், அடிப்பாதை பகுதிகள் நீங்கலாக.

பிரதமபடம் நி. A 502

காணித்துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கிரிவல்கடஹேன அல்லது கல்கொறுவெஹேன	3 0 19
2	ஷெ	0 0 33
3	(டி. ஆர். சி. ரோட்டுடன் சேமிப்பு) மாணெவகெழுககலான அல்லது டம்பலெடெழுககலான (டி. ஆர். சி. ரோட்டுடன் சேமிப்பு)	0 0 29
4	மாணெவகெழுககலான அல்லது டம்பலெடெழுககலான (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 1 4
5	மாணெல்கெழுககலான அல்லது டம்பலெடெழுககலான	3 0 11
6	ஷெ	2 1 15
மொத்தம்		9 0 31

கண்டி நி. உ. 3—1952

காணியுரிமை நிரணயச் சட்டம்.

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல் நி. 2,766 (கண்டி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அநில எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம் (நூ) (மாச) பங்குனி மாதம் 7 ம் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1952 ம் (நூ) (பெரவரி) மாசி மாதம் 1 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஜே. டபிளயு. ஆர். கதிராமன், காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினபடி. வரும் உரித்துக்களைக்கொண்ட காசித்த உறைகளின் இடது கைக்க மேல் பூலையில் " நிரணய அறிவித்தல் உரிமை " என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில் மென்றெபிசா) காணி நிரணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உடுவாரவும், யறிநுவரவும் டிவிஷன் கம்பஹ கோறனை கீழ்க்கைச் சேர்ந்த மஹாவல கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணுமெல்லெக்டுகுளிருக்கின்றன :—

வடக்கு : ஹுன்னலகிரியாவிலிருந்து வேரகன்றே செல்லும் மைனர் ரோட் ;

கிழக்கு : நிறறவெல்கெடெரவத்த, அகலெகொல்லெஹேன ;

தெற்கு : கிரிவெல்கெறியெஹேன ;

மேற்கு : கிரிவெல்கெறியெஹேன, மல்கண்டா.

குறிப்பு :—காணிகளுளாகப் போகும் அடிப்பாதை நீங்கலாக.

பிரதமபடம் நி. A 693.

காணித்துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	நிறறவெல்கெடெரவத்த (மைனர் ரோட்டுடன் சேமிப்பு)	0 0 11
2	நிறறவெல்கெடெரவத்த	0 1 3
3	கிரிவெல்கெறியெஹேன	1 2 9
4	கிரிவெல்கெறியெஹேன் (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 10
5	கிரிவெல்கெறியெஹேன் (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 3
மொத்தம்		1 3 36

கண்டி நி. உ. 4—1952.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,767 (கண்டி)

நி. 2,768 (கண்டி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணியில் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தககேணும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம் ஆடு (மாச) பங்குனி மாதம் 7 ம் தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினையிற் அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினையிற் இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணியில் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தககேணும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம் ஆடு (மாச) பங்குனி மாதம் 7 ம் தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினையிற் அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினையிற் இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆடு (பெப்ரவரி) மாதம் 1 ந் தேதியிலுள்ள கொழுமபி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

1952 ம் ஆடு (பெப்ரவரி) மாதம் 1 ந் தேதியிலுள்ள கொழுமபி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

ஜ. டபிளவு ஆர். கதிராமன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

ஜே. டபிளவு, ஆர். கதிராமன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காங்கித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காங்கித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(A) இக்காணியை பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமபு (செறநில மெனறெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அதன் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பு.—(A) இக்காணியை பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமபு (செறநில மெனறெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அதன் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(B) இக்காணியிலுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள் உரித்தா மென்பதை அறிந்துகொள்க.

(B) இக்காணியிலுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள் உரித்தா மென்பதை அறிந்துகொள்க.

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

அட்டவணை.

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், பத்தமபர டிவிஷன், உட்கம்பஹ கோறணையச் சோந்த உட்கம கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டு. இக்காணித்துண்டு கீழ்க்காணும்மேல்கைக்குள்ளிருக்கின்றது —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், பத்தமபர டிவிஷன், பல்லெ கம்பஹ கோறணையச் சோந்த யறவர கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டு: இக்காணித்துண்டு கீழ்க்காணும்மேல்கைக்குள்ளிருக்கின்றது:—

வடக்கு: ஹிபிறறியிலிருந்து நாரணபரவ செல்லும் கணசபாவவ பாதை; கிழக்கு: ஹிபிறறியிலிருந்து நாரணபரவ செல்லும் கணசபாவா பாதை; தெற்கு: பிஹிலலகாவஹேனவத்த, கஹற்கொலகஹமுலவத்த, மேற்கு: கஹற்கொலகஹமுலவத்த.

வடக்கு: நாகொல்லெ எலா; கிழக்கு: முறறெறுவ தோட்டம் (உ. ப 120629) புது ஹுணனல்கிரிய தோட்டம் (உ. ப. 134560); தெற்கு: புது ஹுணனல்கிரிய தோட்டம் (உ. ப. 134560); மேற்கு: நாகொல்லெஹேன, நாகொல்லெ எலா.

பிரதமபடம் நி. A 760.

பிரதமபடம் நி. A. 761.

காணித் துண்டு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கஹற்கொலகஹமுலவத்த	0 0 5

காணித் துண்டு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	நாகொல்லெஹேன	0 0 20

கண்டி நி. உ. 5—1952.

கண்டி நி. உ. 6—1952.

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டலி ஷெனரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழுமபு, 1952 ம் ஆடு (பெப்ரவரி) மாதம் 27 ந் உ.

டலி சேனனாயக்க, காணி, விவசாய மந்திரி.

டிஸ்திரிக் எண்ணெயின் இலக்கம். LD. 7342 காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/AL/1225

காணியின் விபரம்

அம்பாநதோட்டைப் பிரிவில், கீழ் கிறுவாப்பத்தில, பத்தியபோல கிராமத்திலுள்ள பொக்கஹ கொறத்துவ, கணதாவத்த, பாலுக்கஹகோறத்துவ, பணசலவத்த, நுக்கஹகொறத்துவ, பறடாவஹேன, மகாபின்குமபுற, பஹல்குமபுற, பஹலபறடாவ, மீடபறடாவ, இஹலபறடாவ, நிக்கக்கெட்டிய, பக்கினிய கஹடெனிய, மடுமயகோறத்துவ, யூலகாந்தத்த, யூலகல்குமபுற, வில்குமபுற, முலகஹபன்குல, நெட்டொலகஹகுமபுற, இடிமீடலண்ட, வீவமீடலண்ட, போகஹவத்த, காஸமனடிய, கொனகஹவத்த, பொடாபில்கிறுடெனிய, வீவகவவத்த, காரியகோறன்கீடற, வீவகாவகோறத்துவ, வறன்குலன், அலுத்த கோறத்துவ என்னும் காணிகளிலுள்ள 23:59 ஏக்கர் விசாலமுள்ள துண்டுகள். இதன் எல்லைகளாவன:—

வடக்கு—பிற ஆதனம், கிழக்கு—ஷெ, மேற்கு—ஷெ, தெற்கு—குளம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்லி ஷெலரன் சேனையகக் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 27 ந் உ.

ட்லி சேனையகக்,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரேவின் இலக்கம் : LP 6,455.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . J/E/1639.

காணியின் விபரம்

காணி-டிஸ்திரிக்கில் ட்லி பத்தனில் அந்நுகொட எனும் இடத்தில் 2½ ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டு. அதன் எல்லைகள் பின்வருமாறு :—

கிழக்கு : கல்கொடவத்த,
மேற்கு : தெலுக்கஹவத்த,
வடக்கு : ஜூன்கறகொட குமபுறவும்,
தெற்கு : ஹெலைவத்தவும், தெலுக்கஹவத்தவும்

LA 7150/J/1668.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்லி ஷெலரன் சேனையகக் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஏகலாறு) ஆவணிமீ 15 ந் உ.

ட்லி சேனையகக்,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரேவின் இலக்கம் :
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . J/HLG/370.

காணியின் விபரம்.

குருணாகல் டிஸ்திரிக், தெவமதி அட்பத்த, உடுகஹகோரன், பஹலஹனவெளள கிராமத்தில் கல்கொடடியாவ குமபுற எனும் காணியில் ஏறக்குறைய 282 X 16 சதுர அடி விசாலமுள்ள எல்லைகள் .—

வடக்கு : நெல் வயல், ஜே. எச். எம். கிரிமுதியானசவுக்கு உரியது.
கிழக்கு : கல்கொடடியாவ குமபுறயின் பிலலேவ, எச் டி. கிரிமுதியானசவுக்கும் மறுபேருக்கும் உரிமை.
தெற்கு : நெல் வயல், ஆர். எம். புருசிரானசவுக்கு உரியது.
மேற்கு : ஹிண்டுவத்த, எச். டி. கிரிமுதியானசவுக்கும் மறுபேருக்கும் உரியது.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

Q 4051/J/AL/1545

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் .—

கொழும்பு டிஸ்திரிக் சின்னாலை கோரன் கிழக்கு மீயற்றிய எனும் கிராமத்தின் 100 ஏக்கர் விசாலமுள்ள கெற்கொளபிறறிய எலரேட்டில் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு—கெற்கொளவத்த, கஹலஹவத்த, வியன்கஹவத்த, கொற்கஹவத்த, கெற்கொளகஹவத்த எனும் காணியும், நெல்வயலும் மேட்டு நிலம், பள்ளவத்த, இடபுலகஹவத்த எனும் காணியும், ஸ்ரீமதி ர. சி. டி. சேரம், எச். பி. மெனிக்காவுக்கும் மறறவாக்குக்கும் எல். பி. கிரவுக்கும் மறறவாக்குக்கும், டபிளபு. பி. மெனுவக்கும், எல். பி. செலவுக்கும் மட்டவாக்குக்கும், எல். பி. மெனிக்கா, எல். பி. சறநகலுக்கும் முறையே சொந்தம் என்று சொல்லப்படுகிறது

கிழக்கு—மேட்டு நிலம், வலபனியோவிற, கெற்கஹவலபலோவிற, இடல்கீவிற, கெற்கும்பொலோவிற எனும் காணி இல்லலாமுள கிராமவிதானகும், டிபிகிற பெறுவாவின் பதிவாளருக்கும், சானல் வெதமகாததயாவுக்கும், பவுளில் அபுஹாமிகும், கிறிநோறில் முடலிக்கும் முறையே சொந்தம் என்று சொல்லப்படுகிறது அலகம் ஓயாவும பின்வறறருவத்த கோவில் நிலம்

தெற்கு—கிறிநேலில் முடலியின் மேட்டு நிலம்.
மேற்கு—வயல் நிலமும், டபளவவும்.

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சக்லரும் தாமாக அல்லது முறையபடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1952 ம் ஆண்டு வைகாசி மாதம் 3 ந் தேதி காலை 10 00 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்குள்ள உடநல்த க்கின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவாக்கின கோரிக்கைகளின் விபரங்கையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கையும் 1952 ம் ஆண்டு சித்திரை மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்புக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 29 ந் உ.

என் மாணிக்க இடைக்காடா,
கூட்டு மேலமாகாண அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q 3656/J/HLG/456

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் .—

துண்டு. காணியின் பெயர்.	பிரதமப்பட இல : A 3,080. கிராமம்—கனிகொட	விசாலம்.
1 வத்தியகெள	விபரம் உரிமை கேட்பவரின் பெயர்	ஏ று. ப.
1 வத்தியகெள	தென்னந் தோட்டம்	3 0 0.
	உலபாஷ் பெட்டிக் கரனிசா, கணிகொட	

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சக்லரும் தாமாக அல்லது முறையபடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 13 ந் தேதி காலை 10 00 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்குள்ள உடநல்த க்களின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவாக்கின கோரிக்கைகளின் விபரங்கையும், நஷ்ட ரூபறறிய தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கையும் 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 30 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்புக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 25 ந் உ.

என். மாணிக்க இடைக்காடா,
கூட்டு மேலமாகாண அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படிமான அறிவித்தல்.

ஒரு பிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன்.

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

ஆண்டு	காணியின் பெயர்.	ஆரம்பப்பட இல. A 2,997.	கிராமம்—லகஜபதிய, கலடிமுள்ள	விசாலம்.	
		விபரம்	உரிததாளியின் பெயர்	ஏ. நா. ப.	
1	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு தென்னந் தோட்டம் இல 599 வளவின பகுதி		ஸ்ரீமதி. டபிளயு் எல். பீ. மெ. சொசிரா, இல. 9, இனனா பகததல ரோட, கொளந்பபிட்டி	0 1 35-17	
2	மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கங்கள் 589, 591, 593 ம் வளவு களும், 583 ம் வளவின பகுதியும்		தென்னந் தோட்டம், சமையல் அறை, கக்கூசு, ஓட்டால் மேயப்பட்ட கட்டிடம்	ஏ. எச. ஈ. மெ. சொயிசா, இல. 16, கிறிக்கறி ரோட, கொழுமுடி	0 1 30 19
3	மெயின் வீதியில் இருக்கும் வரிமதிப்பு இலக்கங்கள், 579, 581/1 ன் வளவு களும், 575, 577, 581 ம் வளவுகளின் பகுதிகளும்		தென்னந் தோட்டம், பாபா சலூன், ஹிருகாலே, 3 கடைகளகொண்ட ஓட்டால் மேயப்பட்ட கட்டிடமும், சமையலறையும், கிணறும்	எம். மெ. எஸ். விஜயததுங்க, எம். மெ. எஸ். விஜயத துங்கா, “ விஜயகிரி ”, கதுபெட்ட, மொறட்டுவ	0 1 2-62
4	மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 573 ம் வளவும, 567 ம் வள வின பகுதியும்		தென்னந் தோட்டமும், 3 அறுககை யில்லாத குடிசைகளும்	செட்டிநாட் கோப்பரேசன விமிட்டற, செட்டி ஸரீற, கொழுமுடி	0 1 4-55
5	மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 563 ம் வளவின பகுதி		தென்னந் தோட்டம்	ரெறிறரோறியல் கொம்மாண்டா, சல்வேசன-ஆமி, ஜெனறலஸ லேக ரோட்டு, கொழுமுடி	0 1 7 13
6	மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கங்கள் 551, 553, 555 ம் வளவு களின் பகுதி		தென்னந் தோட்டம், இரு வீடுகளாகப் பிரிக்கபட்ட ஓலையால் மேயந்த மண வீடு, ஒரு கிணறு	செட்டிநாட் கோப்பரேஷன் விமிட்டற, செட்டி ஸரீட, கொழுமுடி	0 3 0-37
7	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 551 ம் வளவின பகுதி		தென்னந் தோட்டம்	ஷெ	0 0 22-99
8	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 539 ம் வளவின பகுதி		தோட்டம்	றெவறன ஜே. யீ. மெ. சிலவா, ஹோலி இமானுவல் சோச, மொறட்டுவா	0 0 18 63
9	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கங்கள் 535, 537 ம் வளவுகளின் பகுதி		தென்னந் தோட்டம்	றெவறன டபிளயு. யீ. விககிறம்செவ்ற, பபரிஸ சோச, ருவததவதத	0 0 11-36
10	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 533 ம் வளவின பகுதி		தென்னந் தோட்டமும், கிணறும்	எஸ். ஆர். மெ. சிலவா, “ ரெக்கிலின ” ருவதத வதத	0 0 6-34
11	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 531 ம் வளவின பகுதி		தோட்டம்	எல். பீ. எச. மெ. சிலவா, ஜே. ஓ. மெ. சிலவா, “ ரெக்கிலின ”, ருவததவதத	0 0 3-52
12	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 529 ம் வளவின பகுதி		தோட்டம், ஓட்டால் மேயப்பட்ட வரிசை வீடு	எல். பீ. எச. மெ. சிலவா, ஜே. ஓ. மெ. சிலவா, எஸ். ஆர். மெ. சிலவா, “ ரெக்கிலின ”, ருவததவதத	0 0 7-82
13	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 527 ம் வளவின பகுதி		தோட்டம், ஓட்டால் மேயப்பட்ட வரிசை வீடும், ஓட்டால் மேயப்பட்ட ஒரு மண சமையல் அறையும், ஒரு கக கூசின பகுதியும்	ஜே. ஓ. மெ. சிலவா, “ ரெக்கிலின ”, ருவததவதத	0 0 4 20
14	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கங்கள் 523, 525 ம் வளவுகளின் பகுதி		தென்னந் தோட்டமும், ஓட்டால் மே யப்பட்ட கட்டிடமும்	ஸ்ரீமதி எல். எம். பெறேற, ஸ்ரீமதி. சி. எவ. அபனசோ, சி. ஈ. எவ. ஸ்ரீவாதன, வினஸடேல், ருவததவதத	0 0 9 32
15	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 521 ம் வளவின பகுதி		தென்னந் தோட்டம்	எஸ். ஈ. எவ. ஸ்ரீவாதன, “ வினஸடேல் ”, ருவததவதத	0 0 17-78
16	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 519 ம் வளவின பகுதி		ஷெ	ஸ்ரீமதி எல். எம். பெறேற, ஸ்ரீமதி. சி. எவ. அபொனசோ, எஸ். ஈ. எவ. ஸ்ரீவாதன, “ வினஸடேல் ”, ருவததவதத	0 0 11 26
17	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கங்கள் 513, 517 ம் வளவுகளின் பகுதி		காணியும், ஓட்டால் மேயப்பட்ட இரு வீடுகள்	எஸ். ஈ. பொன்னடோ, “ பிறுஸ்டோன கொட டேச ”, முலகம்பொல, கண்டி	0 0 17-96
18	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 513 ம் வளவின பகுதி		காணியும், ஓட்டால் மேயப்பட்ட ஒரு வீடும்	எஸ். பீ. பொன்னடோ, “ எலிசிலில் ”, ருவதத வதத	0 0 2 75
20	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 511 ம் வளவும, 509 ம் வள வின பகுதியும்		காணி; ஓட்டால் மேயப்பட்ட கடை, சமையல் அறை, கொட்டில், ஓட்டால் மேயப்பட்ட வீடு	பீ. எல். மெண்டில, “ சாவித்கிரி ”, ருவததவதத	0 0 25 19
21	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 507 ம் வளவும, 505 ம் வள வின பகுதியும்		காணியும், ஓட்டால் மேயப்பட்ட வீடும்	எல். சி. பொன்னடோ, ஜூனுவா, கெலு மரியா மெண்டில், மொறட்டுமுள்ள, எம். ஸ்ரீயுட்டன சாலில் மெண்டில, எம். சொலமெ மெண்டில, எம். செல்ரோன மெண்டில, எம். டடலி மெண்டில, எம். நடடினுவதி மெண்டில, எம். மாலினி மெண்டில, எல். லக்ஸமி மெண்டில, ருவததவதத	0 0 19 85
22	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 503 ம் வளவின பகுதி		காணியும், ஓட்டால் மேயப்பட்ட வீடின் பகுதியும்	எல். பீ. பொன்னடோ, “ எலிசிலில் ”, ருவதத வதத	0 0 9 96
23	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கங்கள் 491, 493, 495, 497, 499 ம் வளவுகளும், 501 ம் வளவின பகுதியும்		தென்னந் தோட்டம், ஓட்டால் மேய பட்ட வீடு, ஓட்டு வீட்டின் பகுதி, ஒரு ஓட்டு வீடும் சமையலறையும்	எம். எ. ஈ. பொன்னடோ, ருவததவதத	0 0 32-36
24	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 489 ம் வளவின பகுதி		காணியும் ஓட்டுவீடும்	டபிளயு. மெ. பொன்னடோ, கல்பொல, மொறட்டு வா, மெ. ஜே சாலில் பொன்னடோ, கொறள வெல்ல	0 0 10 86
26	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 483 ம் வளவின பகுதி		காணியும், அறுககையில்லாத மரக்கா லையும்	டபிளயு. ஜே. எல். மெண்டில ராறியகமா, பேற தெனியா	0 0 11 14
26½	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கங்கள் 479, 481 ம் வளவுகளும் 477 ம் வளவின பகுதி		காணியும், இரு கடைகளாகப் பிரிக்கப பட்ட ஓடுபோட்ட கட்டிடமும், அறுக கையில்லாத மரக்காலையும்	ஏ. ஈ. எல். மெண்டில, “ பெயலோன் ”, ருவதத வதத	0 0 19 51
27	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 475 ம் வளவின பகுதி		தென்னந் தோட்டம்	ஸ்ரீமதி. ஏ. எவ. எல். பொன்னடோ, ஏ. எவ. எல். பொன்னடோ அவர்கள் மேறபாதது, ரவுனஹோல, கொழுமுடி	0 0 11 57

துணடு.	காணியின் பெயர்.	விபரம்	உரிததாளியின் பெயர்	விசாலம். எ. ரூ. ப.
28	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 473 ம வளவும், 471, 473/1 ன வளவுகளின் பகுதியும்	காணியும், ஒரு ஓட்டு வீடும, இரு ஓட்டு வீடுகளின் பகுதிகளும்	ஸ்ரீமதி. எச. ஈ. பெரேரா, "காலியன்" நவதத வத்த	0 0 24-64
29	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 469 ம வளவின் பகுதி	காணியும், அஸ்பெஸ்டஸ் ஆல் மேயப்பட்ட பெற்றல் செட, காற்றடிக்கும் யந்திரம், 2 பெற்றல் டாங்கி, காற்றுப்போக்கும் குளாய், கக்சுசும	செல கொமபெனி, சிலோன லிமிட்டெட், பீ. ஓ., பீ. ஓ. பொகல, 280, கொழும்பு	0 0 21-58
30	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 467 ம வளவின் பகுதி	காணியும், ஓட்டாலும் ஒலையாலும் மேயப்பட்ட வீடும	எல். அங்குபெண்ணைடோ, நவததவத்த	0 0 3-77
31	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கங்கள் 463, 465, வளவுகளும், 471, 473/1 ன வளவுகளின் பகுதி களும்	தோட்டம், இரு வீடுகளாகப் பிரிக்கப் பட்ட ஓட்டு போட்ட கட்டிடமும், கற்படியின் பகுதியும்	எம். எல். மறியா பெர்ணைடோ, நவததவத்த	0 0 6 34
32	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல 461/3, ன வளவின் பகுதி	ரேட்டும், மிசைரத்தானும்	ஸ்ரீமதி. ஈ. எஸ். பீரிஸ், நவததவத்த	0 0 2-34
33	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 461 ம வளவின் பகுதி	தோட்டமும், ஓட்டு வீட்டின் பகுதியும்	எம். வில்மன் குறே, எம். எல். மறியா குறே, எம். ரா நெஜினு குறே, எம். எ. எங்கனினு குறே, எம். எ. பிறுணசீன குறே, எம். எல். அலபி குறே, நவததவத்த	0 0 5-29
34	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கங்கள் 457, 457/1 ன வளவு களின் பகுதி	தென்னந தோட்டம், மேயப்பட்ட அறுக்கையிலலாத கொட்டில், ஓட்டு போட்ட ஒரு வரிசை வீடுகளும், எளிகரும் விறகுக்காலையும்	ஸ்ரீமதி எ. சீ. ஜே. பொண்ணைடோ, "மெனடிஸ் லில்லா", நவததவத்த, எச. ஈ. டபிளியு. மெனடிஸ், இங்கினியாகல், கல்லோயா	0 1 2-03
35	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 455 ம வளவு	தோட்டமும் ஓட்டு வீடும	ஆர். ஈ. பீரிஸ், நெஹ்ரா பீரிஸ், ஸ்ரீமதி. சீ. ஈ. பீரிஸ், மிஸ். வின்னி பீரிஸ், "ஸ்ரீனிவாசா", நவததவத்த, ஸ்ரீமதி. எஸ். சீ. பொண்ணைடோ, நுகறேனா எஸ்ரேற, எஹலியகொட், ஸ்ரீமதி எம். ஈ. மெனடிஸ், எம். எல். மெனடிஸ், எம். டபிளியு, எச. மெனடிஸ், எம். சி. பீ. மெனடிஸ் 87, கொற்கொபால், பாணநதுறை, ஸ்ரீமதி. எல். எ. மெனடிஸ், "திடலின்", லக்ஷுபதிய எம். எல். பீ. மெனடிஸ், நவததவத்த, டபிளியு. டி. பொண்ணைடோ, டபிளியு. எ. பொண்ணைடோ, டபிளியு. ஆரியதாசா பொண்ணைடோ, சாலில் பிலேஸ், நவததவத்த	0 0 4 87
36	தாமரட்டு அலெவனியூவில்லிருக்கும் வரி மதிப்பு இல. 6 ம வளவின் பகுதி	தென்னந தோட்டம்	ஸ்ரீமதி. கொனறிட டி. மெல், கொனறிட டி. மெல் மேறபாதது, புகையிரத்த தொழிறசாலை, நட்டம் வான	0 0 33-15
37	மெயின் வீதியிலிருக்கும் டி. சொயிசா பாக வரி மதிப்பு இல. 510 ம வளவின் பகுதி	தோட்டமும், கற்சிலரின் பகுதியும்	நகரசபை, மொறட்டுவ	0 0 0-40
38	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 520 ம வளவின் பகுதி	தோட்டம்	எம். எல். பெர்ணைடோ, "ஸ்ரீசிவீஸ்", கடுவ முள	0 0 0-51
39	மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல 545 ம வளவின் பகுதி	ஷு	சீ. வீ. எச. டி. சொயிசா, கற்கம குறூப், கண்டி	0 0 0-21

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேச்சினை சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக கீழே குறிக்கப்பட்ட திகதிகளுக்கு நேரத்திற்கும் கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (ரூ) (எப்பிரல்) சித்திரை மாதம் 30 ந திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும். இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

துணடு	நேரம்	திகதி
1-13	10.30 காலை	13.5.1952
14-26	10.00 காலை	14.5.1952
27-39	10.00 காலை	15.5.1952

கொழும்புக் கச்சேரி, 1952 ம (ரூ) (பெப்ரவரி) மாதம் 25 ந ல். என. மாணிக் இடைக்காடா, கூட்டு மேல் மாகாண் அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்கத்தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறா எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்:—

துணடு.	காணியின் பெயர்.	விபரம்	உரிததாளியின் பெயர்	விசாலம். எ. ரூ. ப.
1	கஜபட்டியவத்தை, கத்தியா வரி இல. 164 சீபீச ரேட்ட	46 வருஷ 56 தென்னை மரங்கள், 1 வருஷ 5 பப்பாமரங்கள், 2 நிலையான கட்டிடங்கள் (ஒரு மேல் மாடி), ஒரு கற்கின்றும், கலத்தில்கள்	ஸ்ரீமதி ஈ. எஸ். பொண்ணை, செல்வி கரங்கலி விகிரமசூரிய, இருவரும், இல. 3, கொலமல் / அலெவனியூ, பாணல் பிளேஸ், கொழும்பு, ஸ்ரீமதி. என. சனமுகதாசன், இல. 35, கில் போட் கிறெசெனற, சினமொன காடினல், கொழும்பு	0 3 12-7

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேச்சினை சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1952 ம (ரூ) (எப்பிரல்) சித்திரை மாதம் 26 ந திகதி காலை 9.30 மணிகளுக்கு களுத்துறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (ரூ) (எப்பிரல்) சித்திரை மாதம் 14 ந திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

களுத்துறைக் கச்சேரி, 1952 ம் (ரூ) (பெப்ரவரி) மாதம் 18 ந ல். ஜி. எஸ். டிபூடினன்மல், மாகாண் அரசாட்சி ஆக்ஸ்டர்

அஸ்கிரிய மாப்பனுவததறு ரோட எனனும் பரிசுக்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது

துணை	காணியின் பெயர்.	பிரதமப்புடத்து இல. A. 1,158. குறிச்சி—மாப்பனுவததறு	விசாலம்.
31	இஹலகெதறவதத	மா, சப்பு மரங்களுளள தோட்டம் கறந்தவததெதெற உக்கு, மாப்பனுவததறு	ஏ. றா. ப. 0 0 3 8
எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார். எனப்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடதமாய் விளம்பரஞ்செய்கிறேன்			
மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1952 ம ஸூ (எப்பிரல்) சித்திரை மாதம் 24 ந் தேதியிலன்று காலை 9.30 மணிகுக் கணடிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காயத தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லுமபடி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.			
கணடிக் கச்சேரி, 1952 ம ஸூ (மாச) பங்குனிமீ 3 ந் உ.			இ. இ. கிறேனியா, உதவி அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LP 6281

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
1	இனவல்கநத	30 வருஷங்கொண்ட 221 றப்பாமரங்கள், 30 வருஷ கறுவா அம்பலங்கொட	ஆர். எரனோலில் டி. சிலவா, றனதொம்பே,	1 1 27 7
2	வண்டிப்புறை	வண்டிப்புறை	ஷெ	0 0 11

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1952 ம் ஸூ (எப்பிரல்) சித்திரை மாதம் 22 ந் திகதி காலை 10 45 மணிகு அம்பலங்கொட ஓயவுசாலையில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஸூ (எப்பிரல்) சித்திரை மாதம் 15 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரிதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

காலிக் கச்சேரி,
1952 ம் ஸூ (மாச) பங்குனிமீ 1 ந் உ.

றெயின றமிட,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

L. B. 2020.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மாததறைப் பெரும்பிரிவில் கங்கப்பாபத்த, விலபிட்ட என்ற கிராமத்தில் உள்ள உண்டெனியவெல, மீஷ்டிரிகொடமுல்ல, ஹீனிகொடமுடி, குறுண்டுவத்த என்ற நாலு காணிகளிலிருந்து பின்வரும் எல்லைக்குட்பட்ட அமைந்த நாலு பகுதிகளின் மொத்த விசாலம் 0வ. 1றா 27ப.

(1) டனடெனியவெல—

வடக்கும தெற்கு—பி. ஏ. றனவீரவின் காணி,
கிழக்கும மேற்கு—கொழும்பு குருவின் காணி.

(2) மிஷ்டிரிகொடமுல்ல—

வடக்கு—கொழும்பு குருவின் காணி,
தெற்கு—உ. எச். கொடித்தவாககின் காணி,
கிழக்கு—எல். கே. அலலிவின் காணி,
மேற்கு—உ. ஏ. றனவீரவின் காணி.

(3) ஹீனிகொடமுடி—

வடக்கு—கொழும்பு குருவின் காணி,
தெற்கு—எல். ஏ. சிறிசேனவின் பகுதி,
கிழக்கு—எல். கே. அலலிவின் காணி,
மேற்கு—உ. ஏ. றனவீரவின் பகுதி.

(4) குறுண்டுவத்த—

வடக்கு—உ. ஏ. றனவீரவின் பகுதி,
கிழக்கு— ஷெ
மேற்கு— ஷெ
தெற்கு—கொழும்பு குருவின் பகுதி.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1952 ம் ஸூ (எப்பிரல்) சித்திரை மாதம் 30 ந் தேதி காலை 10 மணிகு அக்குறசா. வாடிடீட்டில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஸூ (எப்பிரல்) சித்திரை மாதம் 23 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரிதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

மாததறைக் கச்சேரி,
1952 ம் ஸூ (பெப்ரவரி) மார்ச் 26 ந் உ.

எ. ஓ வீரசிங்க,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

L. B. 1460.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மாததறைப் பிரிவு, வெலிகம் கோர்னை, டெனிபிட்டியா, மீறுப்பு, வறக்கிட்டியா என்ற கிராமங்களிலுள்ளதும் முறையே (ஆரம்பபட்டம்) P. P. A. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, 16, 17, 18, 19 ம் துணுகளாகிய காணிகள், பறக்கவத்த, பாலுவத்த, டெல்கவத்த, அல்லது மகவத்த, பள்ளியகுருனணசேகொறட்டுவ, மகாபிட்டனிய, பொலபெல்கொறட்டுவ, கமரூலகோட்டிய, பெல்கெல், தல்கஹிட்டனிய, கறேகொடில், பொல்கெல்கொறட்டுவ அல்லது மறக்கலயிகெல், டனடெனிய, கணெகொடலுக்குற, றங்கஹொறட்டுவ, கணெகொடலுக்குறத்தலில் இருந்து எல்லாம்

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1952 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 30 ந் திகதி, காலை 10 மணிகு வெலிகம வாடிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 23 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

மாததறைக கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெரவரி) மார்ச் 26 ந் உ.

எ. செயினட். வி. விஜயமான,
கூட்டு டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசுண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LB 2045

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மாததறைப் பிரிவு, கங்கப்பொபுத்த—வெட்டக்கெதற் கிராமத்தில் முன்னுவாபிட்டவாக்குறு, இறலவெலக்க-மெதறாபொத்த-என்ற காணிகளிலிருந்து மொத்தமாக 0 ஏ. 1 ரூ. 37.0 பொச்சல நிலம். எல்லைகள் :—

- (1) வடக்கு : இறலவெலக்கே,
மேற்கு : இறலவெலக்கே,
கிழக்கு : முச்சனடுவ-பிட்டவகுர,
தெற்கு : முச்சனடுவ-பிட்டவகுர
- (2) வடக்கு : இறலவெலக்கே,
மேற்கு : இறலவெலக்கே,
கிழக்கு : முச்சனடுவ-பிட்டவகுர,
தெற்கு : முச்சனடுவ-பிட்டவகுர,
- (3) வடக்கு : மெதறாபொத்த,
தெற்கு : மெதறாபொத்த,
கிழக்கு : மெதறாபொத்த,
மேற்கு : மெதறாபொத்த.

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 12 ந் திகதி காலை 10 0 மணிகு மாததறைக கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 5 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

மாததறைக கச்சேரி,
1952 ம் ஆண்டு (மாச) பங்குனி 1 ந் உ.

எ. செயினட். வி. விஜயமான,
கூட்டு டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசுண்டு.

இல. LRO/APL/2654/J/AL/1820/LM/5415.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம் ஆண்டு 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல. A. 704. கிராமம்—துலஹிறியா

துண்டு. காணியின் பெயர்	விபரம்.	உரிமைகேட்பவா பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப
1 குறுதியாவலஹேன	பலா, கச்ச, கெனடா, லுனுமிதெல்ல, மூங்கில், பததைகளை யுடைய தென்னந் தோட்டம்	ரீ. ஜி. பி. அபேசிங்கி, எண்ணைய, தும்பு மில், பெற்றியக்கொட, கெலனியா	3 2 23
2 ஷெ	தென்னை, கச்ச மரங்கள், மரவள்ளி, வாழை முதலியவைகளை கொண்ட நெல் வயலும் தென்னந் தோட்டமும்	ஷெ	2 3 25
3 ஷெ	தென்னை, பலா, கச்ச மரங்கள் உடைய தென்னந் தோட்டம்	ஷெ	0 0 28
4 ஷெ	தென்னை, பலா, கச்ச மரங்கள், மரவள்ளி, வாழை முதலிய வற்றைக கொண்டுள்ள தென்னந் தோட்டம்	ஷெ	1 1 20
மொத்தம்			8 0 16

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1952 ம் ஆண்டு (வைகாசி) மாதம் 7 ந் தேதி காலை 10.00 மணிகு அம்பேபுசு விடுதி வீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு ஏப்ரல் (சித்திரை) மாதம் 30 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கேகாலைக கச்சேரி,
1952 ம் ஆண்டு (மாச) பங்குனி 3 ந் உ.

டி. ஜி. தயாரத்தின,
டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசுண்டு.

காணி மீட்டற் சட்டம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணிஎடுத்துக்கொள்ளப்பட்டு வேண்டும் என்று காணிக் கொடிஷனா தீர்மானித்திருப்பதால்

காணி விவசாய மந்திரி டலி ஷெலரன் சேனாயக்கா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

இலக்கம் LRO/APL 745/J/AL/1991/LM 5434.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெரவரி) மார்ச் 8 ந் உ.

டலி சேனாயக்கா,
காணி விவசாய மந்திரி.

ஆரம்பப்பட இல : A 689. கிராமம்—பிறறியேகம்

துண்டு. காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
1 நதடிவெலஹேன	ஒரு நிரந்தரக் கட்டிடத்தையும் (அரவாசி உடைந்ததும்) ஒரு கிணற்றையுமுடைய 50 வரஷு தென்னந் தோட்டம்	டி. பி. நனதுங்க, தலைமை ஆசிரியர், பொறமடல பள்ளிக்கூடம், பொல்காவெல	2 3 6

LA 7540/LRO/APL 573 1/J/AL/1990

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி, டடலி ஷெலரன் சேனனாயக்க ஆசிரியர் நான், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறைத்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஓர் பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 8 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி விவசாய மந்திரி.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்	அட்டவணை	கிராமம்—மடவல்	விசாலம்.
6.	எஸ்வெடும்குமபுற	நெலவயல்	452 ம் இலக்க பிரதம படத்துக்கு 3 ம் இணைப்படம்.	உரிமை கேட்பவரின் பெயர்	எ. நூ. ப.
7.	ஷே	ஷே	கெப்பிடிலவலான அலபலவயிலிருக்கும் நிலவலதேவகே பொன்னுடோ என்று சொல்லப் படுகிறது	உரிமை கேட்பவரின் பெயர்	0 1 1
மொத்தம்					1 2 38

LRO/APL/4972/J/AL/1999.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி ஷெலரன் சேனனாயக்க ஆசிரியர் நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 14 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

துணடு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	அட்டவணை.	கிராமம்—அச்சுவேலி.	விசாலம்.
1.	குடமநதியனனூன்	நெலவயல்	ஆரம்பப்பட இலக்கம் A 1,675.	உரிமை கேட்பவரின் பெயர்.	எ. நூ. ப.
2.	செகதேவனணரியன்	நெலவயல், இதற்குள் கட்டப்பட கிணற்றில் ஒரு பாகமும்	ஆரம்பப்பட இலக்கம் A 1,675.	உரிமை கேட்பவரின் பெயர்.	0 1 6.7
மொத்தம்					0 2 28.2
மொத்தம்					0 3 34.9

LRO/APL/2012/J/AL/1938 L. P. 6491.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி ஷெலரன் சேனனாயக்க ஆசிரியர் நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஜனவரி) மாதம் 15 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

துணடு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	அட்டவணை.	கிராமம்—புராணகம்.	விசாலம்.
1.	எஸ்மெகொடவட்ட அல்லது கோரலகேவட்ட அல்லது எல்லைகொட அல்லது குடுவகே வட்ட	40-50 வருஷங்கொண்ட தென்னந் டி. எட்வின சில்வா, புராணகம், டொடனடுவ வட்ட	ஆரம்பப்பட இலக்கம் A 1,329.	உரிமை கேட்பவரின் பெயர்.	எ. நூ. ப.
மொத்தம்					0 1 34

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி ஷெலரன் சேனனாயக்க ஆசிரியர் நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 14 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	அட்டவணை.	கிராமம்—மல்லிகைத்தீவு.	விசாலம்.
1.	நெய்நதல் புதுசு சேனைக்கண்டம்	நெலவயல்	ஆரம்பப்பட இலக்கம் A. 967.	உரிமை கேட்பவரின் பெயர்.	எ. நூ. ப.
2.	ஷே	ஷே	ஆரம்பப்பட இலக்கம் A. 967.	உரிமை கேட்பவரின் பெயர்.	0 0 30
3.	நெய்நதல் புதுசு சேனைக்கண்டமும் சின்னக் கொக்கநரையும்	ஷே	ஆரம்பப்பட இலக்கம் A. 967.	உரிமை கேட்பவரின் பெயர்.	3 3 4
4.	சின்னக்கொக்கநரை	ஷே	ஆரம்பப்பட இலக்கம் A. 967.	உரிமை கேட்பவரின் பெயர்.	0 1 10
மொத்தம்					3 2 38
மொத்தம்					8 0 2

Q 4182/LRO/APL/3678/J/AL/957

1950 ම ජූනියු 9 ම இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை, 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம (ஸ்) (மே) வைகாசி மாதம் 15 ந திகதி பிற்பகல் 2.0 மணிக்கு எனமுன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1952 ம (ஸ்) (மே) வைகாசி மாதம் 1 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்புக் கச்சேரியில் கூட்டுமேல் மாகாணத்து அதிபர் என. மாணிக்க இடைக்காடா ஆகிய நான மேற் சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்பு,

1952 ம (ஸ்) (பெப்ரவரி) மாதம் 25 ந உ.

என. மாணிக்க இடைக்காடா,
கூட்டு மேல் மாகாண அதிபர்.

அட்டவணை

துணடு. காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப
1 மத்திக்கொடவத்த	தென்னந் தோட்டம்	டபிளயு ஜோன பெற்றேறு, மத்திக்கொட, பொல்கலைஓவிறை	0 2 31
2 ஷே	ஷே	ஷே	0 0 9
மொத்தம்			0 3 0

Q 4177/LRO/APL/327/J/AL/1954.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம (ஸ்) (மே) வைகாசி மாதம் 14 ந திகதி, பிற்பகல் 2 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம (ஸ்) (ஏப்ரல்) சித்திரை மாதம் 30 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்புக் கச்சேரி, கூட்டுமேல் மாகாணத்து அதிபர் என. மாணிக்க இடைக்காடா, ஆகிய நான மேற் சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,

1952 ம (ஸ்) (பெப்ரவரி) மாதம் 25 ந உ.

என. மாணிக்க இடைக்காடா,
கூட்டுமேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

துணடு. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1 கிண்கிண்டுகுமபுற	நெல்வயல்	ஏ. ஈ. உடுகம்பொல, மீதோட்டமுள்ள, கொலன்னாவ	0 1 7
2 ஷே	ஷே	ஷே	0 1 9
3 ஷே	ஷே	ஷே	0 0 17
4 ஷே	ஷே	ஷே	0 0 9
மொத்தம்			0 3 2

Q 4064/LRO/APL/5209/J/AL/1538.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம (ஸ்) (மே) வைகாசி மாதம் 14 ந திகதி, பிற்பகல் 2.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம (ஸ்) (ஏப்ரல்) சித்திரை மாதம் 30 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்புக் கச்சேரி, கூட்டுமேல் மாகாணத்து அதிபர் என. மாணிக்க இடைக்காடா, ஆகிய நான மேற் சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,

1952 ம (ஸ்) (பெப்ரவரி) மாதம் 25 ந உ.

என. மாணிக்க இடைக்காடா,
கூட்டுமேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட்ட இலக்கம் A 2,980. கிராமம்—கொத்தவா.

துணடு. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1 கலப்பொடவத்த	றப்பாத தோட்டம்	மீம்தி. ஈ. பீ. பெரேரா, தல்வத்துக்கொட, தல்ங்கம்	0 0 26
2 ஷே	ஷே	ஷே	1 3 26
3 ஷே	ஷே	ஷே	0 0 24
மொத்தம்			2 0 36

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

LB 2042

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தே உள்ள அட்டவணியில் விவரிக்கப்படும் காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்.

அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டாடக கோரிக்கைகளை எமக்கு அனுப்ப வேண்டும் என்றும், அத்தகைய காணியில் உரித்துப் பேசுகின்ற ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாகவோ அல்லது எழுத்துமூலம் அதிகாரம் அளிக்கப்பட்ட இன்னொருவா மூலமாகவோ 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 1 ந்திகதி காலை 10.30 மணிக்கு கச்சேரியில் முன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டாடக கோரும் விபரத்தையும், நஷ்டாடக தொகையையும் அத்தொகை கணக்கெடுத்த விபரத்தையும் 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 23 ந்திகதிக்கு முன்பாக எழுத்துமூலம் (பிரதியுடன்) எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும் நான் மேற்கூறிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

மாத்தறை கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சி 29 ந் உ.

ஏ. ஓ. வீரசிங்கம்,
உதவி அரசாங்க ஏசனாடு.

துணடு.	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல. A 1,308. விபரம்	கிராமம்—தல்கண்கொட	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
1	மொழைக்கேவத்த அல்லது வலவ் வத்த	தோட்டம், 30 வயது	முறமட அச்சின உமமால், பக்காற, முறமெற் நவாவி	0 0 9	
2	ஷெ	தோட்டம் 1 நிரந்தர, 2 தற்காலிக மண் வீடு; ஒரு தற்காலிக மலசலகூடம்	காலஞ்செறை முறமட அபதல் றமனது உரிமையாளர், பெரிய தெரு, மாத்தறை, எம். ஓ. முறமெட்பாவா 866, பெரிய தெரு, மாத்தறை	0 3 8	
3	தல்கண்குத்த அல்லது ஹல்கண்கு அத்தற	வயல், தென்கைமரம், 15-25 வயது, ஒரு தற்காலிக வீட்டின் பகுதி	ஷெ	0 1 30	
					1 1 7

LA 887/LRO

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தினால் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டாடக கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 4 ந்திகதி, காலை 10.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்டாடக கோரும் விபரத்தையும், நஷ்டாடக தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 21 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

வட மாகாணத்து அரசாட்சி ஏசனாடா, பிலிபஸ் ஜேமல் ஹட்சன் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

யாழ்ப்பாண கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சி 22 ந் உ.

பி. ஜே. ஹட்சன்,
வட மாகாண ஏசனாடு.

துணடு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	விசாலம்.
1	தனிப்பனை	பனங்காணி 25-30 வருஷம்	கந்தையா. சொனலிங்கம், புங்குடுதீவு மேற்கு, புங்குடு தீவு	0 3 30.9
(1947 ம் ஆண்டின் 8 ம் இலக்க முடிக்குரிய காணிகளின் சட்டத்தின்படி பிரகடனம் செய்யப்பட்ட அல்லது முடிக்குரியனவையென்று விடப்பட்ட பாகங்களைத் தவிர்த்து)				
2	சத்தூழிசங்கு பகுதி	நெலவயல்	ஏ. சதாசிவம் பெண அனனம்மா, புங்குடுதீவு மேற்கு, புங்குடுதீவு	0 1 9.3
(1947 ம் ஆண்டின் 8 ம் இலக்க முடிக்குரிய காணிகளின் சட்டத்தின்படி பிரகடனம் செய்யப்பட்ட அல்லது முடிக்குரியனவையென்று விடப்பட்ட பாகங்களைத் தவிர்த்து)				
				மொத்தம்
				1 1 0.2

LA 873/LRO

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தினால் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டாடக கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 4 ந்திகதி, காலை 11 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டாடக கோரும் விபரத்தையும், நஷ்டாடக தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 21 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

வட மாகாணத்து அரசாட்சி ஏசனாடா, பிலிபஸ் ஜேமல் ஹட்சன் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

யாழ்ப்பாண கச்சேரி,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சி 27 ந் உ.

பி. ஜே. ஹட்சன்,
வட மாகாண ஏசனாடு.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,635. கிராமம்—கோப்பாய் வடக்கு

துண்டு	காணியின் பெயர்	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	விசாலம். ஏ. றூ. ப.
1	தம்பகட்டியும், தம்பசிட்டியும் (1947 ம ஆண்டின் 8 ம இலக்க பாகங்களைத் தவிர்த்து)	தோட்டம் இதற்குள் தென்கிழை, மரவளளி, மற்றும் காய்கறிச் செடிகளும் முடிக்குரிய காணிகளின் சட்டத்தின்படி உள்ள	அருணாசலம் சிவசூரு, உரும்பிராய கிழக்கு, சனகூகம்	1 0 5.5
2	ஷே (1947 ம ஆண்டின் 8 ம இலக்க பாகங்களைத் தவிர்த்து)	தோட்டம், இதற்குள் தென்கிழை, காய்கறிச் செடி, மற்றும் கட்டுப்பாடாத ஓர் கிணற்றில் ஒரு பாகமும்	ஷே	0 0 18.7
மொத்தம்				1 0 24.2

LA 886/LRO.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனொருவா மூலமாக 1952 ம (ஆ) (ஏப்ரல்) சித்திரை மாதம் 4 ந்திகதி, காலை 11.30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தினை தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1952 ம (ஆ) (மார்ச்) பங்குனி மாதம் 21 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

வட மாகாணத்து அரசாட்சி ஏசண்டா, பிலிபஸ் ஜேமஸ் ஹட்சன் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1952 ம (ஆ) (பெப்ரவரி) மாதம் 27 ந் உ.

பி. ஜே. ஹட்சன்,
வட மாகாண ஜனநாயகம்.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,629. கிராமம்—அச்சவேலி.

துண்டு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	விசாலம். ஏ. றூ. ப.
1	பலுபிட்டி (1947 ம ஆண்டின் 8 ம் இலக்க முடிக்குரிய பாகங்களைத் தவிர்த்து)	தோட்டம், இதற்குள் ஓர் தென்கிழை மரமும், கிணறும் மயிலவாகனம் சுப்பையா, தோப்பு, தெற்கு, அச்சவேலி	அச்சவேலி	0 1 2.2
2	வலுபிட்டி (1947 ம ஆண்டின் 8 ம் இலக்க முடிக்குரிய பாகங்களைத் தவிர்த்து)	தோட்டமும் தரவை நிலமும், இதற்குள் தென்கிழை, பனை, பூவரசு, இலந்தை முதலிய மரங்களும், தென் மேற்கு மூலையில் இருக்கும் கிணற்றில் பங்கும், மற்றும் வடக்குப் பக்கமாக 1 ம் துண்டில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் பங்கும், வழி வாய்க்கால் உருத்தும்	ஷே	0 1 3.7
மொத்தம்				0 2 5.9